

ஆங்கிலக் கவிதை மலர்கள்

ஆசிரியர்

பொ. திருகூடசுந்தரம் எம்.ஏ., பி.எல்.,
சென்னைப் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்றவர்
தமிழ்க் கலைக் களஞ்சியம் கூட்டாசிரியர்.

முகவுரை

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர்
பேராசிரியர்


ரா. பி. சேதுப்பிள்ளை பி.ஏ., பி.எல்.



காந்தி நிலையம்

தியாகராயநகர் : : சென்னை-17

விலை ரூ. 1-12-0



பொ. திருக்கூதூந்தரம்
எம். ஏ.. பி. எல்.,

1891-ம் ஆண்டில் பிறந்தவர். 5-வது பாரம் முதல் முதற் பரிசு பெற்றூர். எம். ஏ.இல் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்றூர். 1921-ல் வக்கீல் வேலையை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். திருநெல்வேலி ஜில்லாவிலும் செட்டிநாட்டிலும் காந்திய இயக்கத்தை வெளுன்றச் செய்தார். காந்தியடிகள் கட்டுரைகளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர். திருநெல்வேலி நகரசபையில் அங்கத்தினராகவும், தேவகோட்டை நகரசபையில் வைஸ்சேர்மனுகவும் இருந்து சமூக சேவை செய்தார். தீண்டாமை விலக்குக்குத் தீவிரமாக உழைத்தார். அவரும் அவர் மனைவியாரும் நாகர் கோவிலில் தீண்டாமை விலக்குச் சங்கம் நிறுவி ஆலயப் பிரவேசத்துக்கு அடிகோவினார். தமிழ் ஹரிஜன் பத்திரிகைக்கு ஆசிரியரா யிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பாண்டித்திய முடையவர். சென்னை சென்ட் சபையில் அங்கத்தினராக இருந்தார். தமிழில் சொந்தமாக பத்து நூல்களும், மொழி பெயர்ப்பாக பத்து நூல்களும் எழுதியுள்ளர். அவை அறிவும் இன்பமும் பெற விரும்புவோர், படிக்க வேண்டிய நூல்கள். சென்னை சர்க்கார் மூன்று நூல்களுக்கு பரிசு அளித்துளர். சிறந்த கட்டுரையாளர். விஞ்ஞானம் முதலிய கடினமான பொருள்களை எளிதில் விளங்கு மாறு எழுதக்கூடியவர். இப்பொழுது கலைக் களஞ்சியக் கூட்டாசிரியர். எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையும் முடையவர்.



முகவரை

சென்னைப் பல்கலைக் கழகத்
தமிழ்த் துறைத் தலைவர்
பேராசிரியர்
திரு. ரா. பி. சேதுப்பிள்ளை

ஆங்கிலப் பூங்காவிலேயுள்ள கவிதை மலர்களில் நாற்பத் தேழு நறுமலர் எடுத்து, நல்ல தமிழ் மாலையாகத் தொடுத்துத் தமிழகத்தார்க்குக் கையுறையாக வழங்குகிறார் அன்பர் திரு. பொ. திருக்டசுந்தரனார். அவர் அருந்தமிழும் ஆங்கிலமும் நன்கறிந்தவர். தமிழ்ப் பழனத்திலே பல்லாண்டுகளாக உழைத்து வரும் நல்லறிஞர். “தாமின்புறுவது உலகின்புறக்கண்டு” மகிழும் தகைமை சான்றவர்.

விழுமிய செஞ்சொற் கவிதையிலே ஓர் ஒளியுண்டு என்பர். அத்தகைய ஒளி நலம் குன்றுது மற்றொரு மொழியிலே அதனைப் பெயர்த்தமைத்தல் எளிதன்று. இதனை உணர்ந்த இந்நாலாசிரியர் ஆங்கிலப் பாடல்களைத் தமிழ்ப் பாட்டாக்கித் தர விழைந்தாரல்லர்; சிறந்த கருத்துக்களை எதுகை மோஜிச் சிறையிலே மாட்டிச் சீரழித்தாரல்லர். உரைப் பாட்டாக அவற்றை மொழி பெயர்த்தனர்; பொருள் பெயர்த்திலர்.

நாவின் முதற் பாகத்திலே காண்பது குழந்தைக் கவிதை.. இளங் குழந்தைமன்னன் அரசு வீற்றிருந்து ஆனால் கோலம் ஒரு பாட்டிலே காட்டப் படுகின்றது.

அம்மன்னற்குரிய அரியாசனம் எது? அன்னையின் மெல்லிய மடி. அவர் அரசு எது? அன்னையின் இதய கமலம். அவர் ஆளும் சட்டம் எது? அன்பு :அன்பு.

அடுத்த பாகத்தில் காட்சி தருவது காதல்மலர். “என்காதலி ரோஜா மலரானல், நான் ஒரு பனித்துளி யானல்” என்ற பாட்டிலே இன்பச்சுவை சொட்டு கிணறது. செவ்விய ரோஜா மலரில் கதிரவன் ஒளி சேரும் பொழுது, ஒளிமலர்ந்ததா அன்றி மலர் ஒளிர்ந்ததா என்று கண்டோர் மயங்கு மாறு எழுகின்ற இன்பக்காட்சியும், சிவந்த ரோஜாப்பூவின் மேஜியிலே தங்கும் பனித்துளிகள் வெண்மை மாறிச் செம்மையுறும் அழகும், மெல்லிய தென்றல் முள்ளின் இடையே நழைந்து ரோஜா மலரை அணைந்து நறுமணங் கவரும் நீர்மையும் இந்நாலில் எழிலுற எழுதிக் காட்டப் படுகின்றன.

சுதந்திரத்தில் அளவிலாத் தாகங்கொண்ட ஆங்கிலப் பெருங் கவிஞராகிய ஷல்லியின் அழகிய பாட்டை ஆங்கிலர்க்கு ஒரு கீதம் என்று மிகத் தாக்காக மொழி பெயர்த்துள்ளார் இந்நாலாசிரியர். “ஆங்கில மக்காள்! நன்றியற்ற செல்வருக்காக நீங்கள் உடல் வருந்த உழைப்பது ஏன்? தனம் படைத்த அந்த இனம் உங்கள் வேர்வையை வடிக்கும், உங்கள் குருதியைக் குடிக்கும்.

“நீங்கள் விதைக்கிறீர்கள் - அயலான் அறுக்கிழுன். நீங்கள் நெய்க்கிறீர்கள் - அயலான் அணிக்கிழுன். நீங்கள் ஆக்குக்கிறீர்கள்-அயலான் அனுபவிக்கிழுன்.”

என்ற பாட்டைப் படிக்கும் பொழுது,
‘உழுவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் ;
விழுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்து உடலம் ஓய மாட்டோம் ’’
என்ற பாரதியார் கவிதை நம் நினைவிற்கு வருகின்றது.

உண்பதற்குப் போதிய உணவின்றி, உடுப்பதற்கு நல்லுடையின்றி நாள் முழுதும் பாடுபட்டு உடல்ஓய்ந்த உழைப்பாளியின் குரல் நம் நெஞ்சத்தை உருக்குகின்றது.

மாசடைந்த மேனியோடும், மயங்கிய கண்களோடும் ஓய்வின்றி ஒழிவின்றி, ஊசியும் கையுமாய்த் தையல் வேலை செய்யும் பெண்ணின் அலங்கோலத்தைக் காண்மின்.

“கொஞ்சமேனும் அழுதால்
நெஞ்சம் ஆறும்;
ஆனால் கண்ணீர்த்துவி
ஊசியின் ஒட்டத்தைத் தடைசெய்யுமே”

என்று அவள் குழுறும் குரலைக் கேண்மின்.

இதற்கு மேலாக, அல்லற்பட்டு உழலும் குழந்தையின் அழுகுரல் கேட்கின்றது. ஆலைகளில் சக்கரங்களைச் சுற்றியும் கனிகளில் நிலக்கரி சுமந்தும் கைசோர்ந்து, மெய் சோர்ந்து கண்ணீர் வடிக்கும் குழந்தைகள் ‘ஏங்கள் அழுகீரல் இறைவன் செவியில் சேருமா’ என்று ஆவி சோர்ந்து இவ்வுலகில் ‘ஏந்நாளும் துன்பமே, இன்பமில்லை’ என்றனர்ந்து கல்லறையில் கணப்பொழுதும் கவலையில்லை என்று இறப்பின் மேன்மையைப் பேசும்பொழுது நம் மனத்தில் எழுகின்ற துக்கத்திற்கு எல்லையும் உண்டோ? அந்தோ! குழந்தையின் சாபம் கொடிது: கொடிது.

இத்தகைய உணர்ச்சி நிறைந்த உயரிய கவிதைகள் நாட்டிலே பரவினால் மக்கட் சமுதாயத்தில் அல்லவை தேயும், அறம் பெருகும் என்பதில் ஒழியுமில்லை. அதுவே இந்நூலாசிரியரின் ஆசை. ஆங்கிலக் கவிதை மலர்களின் நறுமணம் தமிழ்நாடெங்கும் பரந்து கமழுந்து பெருநலம் தருக.

பொருள்க்கம்

பாகம் I

1.	அண்ணை	பக்கம்	1
	வால்ட் விட்மன்		
2.	அப்பா வருகிறார் !		4
	சார்லஸ் மாக்கே		
3.	இனி உயிர் ஏன் ?		6
	டெனிஸன்		
4.	தாயின் சோகம்		8
	ஜோஸப் ஸ்கிப்பீ		
5.	குழந்தை மகாராஜா		9
	லாரன்ஸ் ஆல்மா டாடிமா		
6.	அலாடின் விளக்கு		10
	ஜே. ஆர். வவல்		
7.	குழந்தைகள்		11
	லாங்பெலோ		
8.	குழந்தைகள் காண்பது என்ன ?		14
	லாரன்ஸ் ஆல்மா டாடிமா		
9.	இன்றும் அன்றும்		15
	ஹுட்ட		
10.	நமது குழந்தை		17
	மதயாஸ் பார்		
11.	ஒளி		18
	போர்டில்லன்		
	பாகம் II		
12.	காதல்		20
	ராபர்ட் பர்ன்ஸ்		
13.	என் காதவி ரோஜா மலரானல் —		22
14.	காதலும் மணமும்		23
	வின்ட்ஸே சீமாட்டி		
15.	வாழ்ந்துவிட்டேன்		26
	டெனிஸன்		

16.	மாஹியின் மனைவி மிக்கிள்	பக்கம் 27
17.	ஜூன் னி முத்தம் தந்தாள் ! லே ஹண்ட்	30

பாகம் III

18.	கவியும் காலமும் ஷெக்ஸ்பீயர்	32
19.	எட்டாத லட்சியம் பிரடரிக் லாக்கர்	33
20.	நண்பர் கூடும் கரை	34
21.	கவிஞரும் கவிகளும் லாங்பெலோ	35
22.	பாடகர்கள் லாங்பெலோ	37 .
23.	மலையின் மேல் ராஸ்ட்டி	39
24.	மண்ணும் விண்ணும் கோரி	41
25.	ரோஜாவும் முள்ளும் லாந்டார்	43
26.	நமக்கு அழகான இடம் வேறில்லை ஜான் லட்விக் ரூனிபெக்	44
27.	புகழ் கீட்ஸ்	45
28.	இரு நண்பர்கள் பார்பால்ட்	46
29.	தனி மலர் மூர்	47
30.	என் தாய்நாடு நாராயண வாமன திலகர்	49
31.	சுதந்திரம் ஷெல்வி	51

32. வாடிய ரோஜா	52
பிரெளணிங் தேவி	
33. என் தோணி கரையிலே	54
பைரன் பிரபு	
34. அதிர்ஷ்டம் எப்பொழுது?	56
ஜேம்ஸ் தாம்ஸன்	
35. குழந்தைகளின் அழுகுரல்	58
பிரெளணிங் தேவி	
பாகம் IV	
36. நள்ளிரவில்	64
ஹாயிமாரிஸ்	
37. நீங்கள் பலர் - அவர்களோ சிலர்!	66
தெல்லி	
38. வூர்ட்டின் பாடல்	68
ஹாமட்	
39. எழுந்திடுக!	73
இக்பால்	
40. இன்னும் ஒரு துரதிர்ஷ்டசாவி	75
ஹாமட்	
41. இறங்தோர் நகை	80
ஹரிங்திரநாத சட்டோபாத்யாயர்	
42. ஆங்கிலர்க்கு ஒரு கீதம்	82
தெல்லி	
பாகம் V	
43. தேவ நீதி மன்றம்	86
ஆஸ்கர் ஒயில்ட்	
44. கலைஞர்	89
ஆஸ்கர் ஒயில்ட்	
45. 'நன்மை செய்தால்—'	90
ஆஸ்கர் ஒயில்ட்	
46. காதல்	92
எட்வர்டு கார்ப்பென்டர்	
47. நீயார்?	95
எட்வர்டு கார்ப்பென்டர்	

கவிவாணரைப் பற்றிய குறிப்புகள்

ஒள்கர் ஒயில்ட் (1856—1900)

ஜூரிஷ்காரர். டப்ஸின் நகரத்து டிரினிடி கலாசாலையிலும், ஆக்ஸ்போர்ட்டு மாக்ட்லின் கலாசாலையிலும் கல்வி பயின்றவர். 1895-ம் வரு அவர் சிறைவாசம் செய்ய சூர்ந்தது. சிறையிலேயே அவர் அனேக நூல்களை இயற்றியுள்ளார்.

இக்பால் (1873—1938)

இந்தியாவின் வட மாகாணமாகிய பஞ்சாபில் பிறந்தவர்; எம். ஏ. பட்டம் பெற்றவர்; வக்கீல் தொழில் நடத்தினார். உர்தூவிலும் பாரசீக பாண்டியிலும் பெரிய கவிஞர். ‘இஸ்லாத்தின் கவிஞர்’ என்று புகழ் பெற்றவர். ஒழுகான தேசிய கீதங்கள் பாடியுள்ளார்.

எட்வர்டு கார்ப்பென்டர் (1844—1929)

இங்கிலாந்தின் தவப் புதல்வர்களில் ஒருவர்; மகா நூனி; சமதர்ம உணர்ச்சி மிக்கவர். ‘சிருஷ்டயின் கலை’ ‘நாகரிக நோயின் காரணமும் பரிகாரமும்’, ‘ஜனநாயக வட்சியம்’ முதலிய பல நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.

ஃட்டல் (1795—1821)

ஆங்கில மகா கவிகளில் ஒருவர். சாதாரணக் கல்வி பெற்று மருந்து ஷாப்பில் வேலை பார்த்தவர். 21-வது வயதில் அந்த வேலையை விட்டு விலகிப் பாடல்கள் இயற்றினார். ஆரோக்கியம் பெற ஐரோப்பா சென்ற இடத்தில் 26.வது வயதில் அகால மரணம் அடைந்தார். கவியுலகில் உன்னத ஸ்தானம் அடைந்துள்ளவர். ஒறிஞர்கள், ‘கவிஞரின் கவிஞர்’ என்று இவரைப் புகழ்கின்றனர்.

ஹீந்திரநாத சட்டோபாத்யாயர் — (பிறப்பு 1896)

ஜீவந்தராயுள்ள இந்தியக் கவிவாணர். தீவிர அபேதவாதி. முன்னால் பழைய பாணியைப் பின்பற்றி அநேகம் பாடல்கள் இயற்றியிருக்கிறார். ஆனால், சமீப காலத்தில் இவர் பாடும் பாடல்கள் நெருப்பைக் கக்கிக் கொண்டு வருகின்றன அவ்வளவு உணர்ச்சி நிறைந் திருக்கும்.

ஹாட் (1799 — 1845)

ஆங்கிலக் கவிஞர். அனைவரும் போற்றும் ஹாஸ்ய மணி. இலக்கிய உலகில் இளகிய மனதுடையோரில் ஒருவர். இவருடைய ‘ஷர்ட்டன் பாடல்’ அதற்குத்தக்க சான்று.

கோரி (1823 — 1892)

ஆங்கில ஆசிரியர்.

சார்லஸ் மாக்கே (1814 — 1889)

ஸ்காட்லாந்து தேசத்துக் கவிஞர். உற்சாகம் அளிக்கும் பாடல்களைப் பாடுவதில் கீர்த்தி பெற்றவர். ‘அப்பா வருகிறார்!’ என்பதில் காதல் அமுதை நிறைத்து வைத்திருக்கிறார்.

ஐன் லட்சிக் ரூளிபைக் (1804 — 1877)

பின்லாந்து தேசத்தில் பிறந்தவர். ஸ்வீடஷ் பாலையின் பிரதான கவிஞரில் ஒருவர். இவருடைய கவிகள் பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய இரண்டு தேசங்களையும் ஒன்றைய இணைக்க முயன்றன.

ஷெல்லி (1792 — 1822)

ஆங்கில மகா கவிகளில் ஒருவர். அதி அற்புதமான பாடல்களைச் செய்தவர். சுதந்திரத்தில் அனவிலாத் தாகங் கொண்டவர். ஒரு சமயம் கடலில் உல்லாசமாய்த் தோணியில் போய்க் கொண்டே கீட்ஸ் என்னும் கவிஞரின் பாடல் புத்தகத்தைப் படித்துக்கொண் கருக்கும்போது புயல் வந்து, தோணி கவிழ்ந்து உயிர் துறந்தார்.

நூக்கியா (1564 — 1616)

ஆங்கில நாட்டுல் பிறந்து உலக மகா கவி என்னும் புகழ் பெற்றவர். அற்புதமான நாடகங்களும் கவிகளும் அருளியவர். மற்ற 'எல்லா நூல்களும் அழிந்தாலும் அவருடைய நூல்களைக் கொண்டு ஆங்கில மொழி அழியாது விலைம் என்று அறிஞர் போற்றும் பெருமைபுடையவர். 'ஸானட்' என்னும் வகையைச் சேர்ந்த அழகு ததும்பும் கவிகளில் ஒன்று 'கவியும் காலமும்' என்பது.

பட்ஜிளன் (1809 — 1892)

ஆங்கில மகா கவிகள் ஷேக்ஸ்பீயர், மில்டன், ரூபார்ட்ஸ் வொர்த் இவர்களோடு எண்ணப்படுபவர். எவினாத்காகவே உயிர்வாழ்ந்தவர். இங்கிலர்ந்து மன்னரின் சமஸ்தான கவிஞராயும், சென்ற நூற்றுண்டின் ஆங்கிலக் கவிச்சக்கரவர்த்தியாயும் இருந்தார்.

நாம்பிளி (1834 — 1882)

ஸ்காட்லாந்து தேசத்துக் கவிஞர். அழகான பல திறங்கள் எழுதியிருக்கிறார். முழுப் பெயர் ஜேம்ஸ் தாம்ஸன்.

நாராயண வாமன திகைர்

இந்தியர்; மகாராஷ்டிர தேசத்தினர்; கிறிஸ்தவர்; பல அழகான ஆங்கிலக் கவிகள் செய்துள்ளார்.

பார்பால்ட் (1743 — 1825)

இவ்வம்மையார் புகழ்பெற்ற ஓர் ஆங்கிலக் கவிஞர்.

நிடாந்த ஸாக்கர் (1821 — 1895)

ஓர் ஆங்கிலக் கவிஞர்.

நிரேளணிங் தேவி (1806 — 1861)

ஆங்கிலக் கவிஞர். சிறு பிராயம் முதல் நோயாளி. அவர் சொய்த அரேங்க அழகான கவிகளில் ஒன்றைப் பார்த்ததும் பிரேளணிங் என்னும் கவிஞர்க்குக் காதல்

பிறந்து மணம் நிகழ்ந்தது. ‘குழந்தைகளின் அழைக’ என்னும் பாடல், ஷாப்ட்ஸ்பரி பிரபு குழந்தைகளின் கஷ்டங்களை கீக்கும் பொருட்டுச் செய்த முயற்சிக்குப் பெருந்துணையாய் இருந்தது. ஆங்கிலப் பெண் கவிஞரில் இவ்வம்மையார் தலைசிறந்தவர்.

ஸ்பான் பிரபு (1788 — 1824)

ஆங்கில மகா கவிகளில் ஒருவர். சிறு வயதிலேயே பாடல்கள் பாடியவர். 24-வது வயதில் பெருங் கவிஞர் என்று புகழ் பெற்றார். தவறான நடையால் ஐங்களின் அன்பை இழந்து ஜோரோப்பா சென்று வாழ்ந்து வந்தார். அப்படிப் போகும் பெருமது தாமஸ் மூர் என்னும் தம் நண்பருக்கு அனுப்பியதே ‘என் தொணி கரையிலே’ என்னும் கீதம். கிரீஸ் தேசத்தின் சுதந்திரத்துக்காகத் துருக்கியோடு நிகழ்ந்த போரில் கலந்து கொண்டு, 36-வது வயதில் வீரசௌர்க்கம் அடைந்தார்.

போர்டிள்ஸ் (1852 — 1921)

ஓர் ஆங்கிலக் கவிஞர்.

மத்யாஸ் பார்

ஜெர்மானியர். ஸ்காட்லந்தில் பிறந்தவர். ஆங்கிலத் தில் குழந்தைகளுக்காக அநேக அழகான பாடல்கள் பாடியவர்.

மிக்கிள் (1735 — 1788)

ஸ்காட்லந்து தேசத்துக் கவிஞர். உலக மகா கவிகளில் ஒருவரான போர்த்துகிளிய கவியரசர் காமியன்ஸ் என்பவர் எழுதிய ‘ஹாஸியட்’ என்னும் காவியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஸ்காட்லந்து தேசத்துக் கவிஞர்களில் “தலைசிறந்த பர்ன்ஸ் என்பவர், மிக்கிள் செய்த “மாலுமியின் மனைவி” என்னும் பாடல் எல்லாப் பாஷாகளிலும் இணையற்ற பாடல்கள் என்பவற்றுள் ஒன்று’ என்று புகழ்ந்துள்ளார்.

ஏ (1770 — 1852)

அமர்களாக்கு தேசத்தினர். இசையில் வல்லவர். அவர் இயற்றிய கீதங்களில் ‘தனி மலர்’ பெயர் போதிருப்பது. ஒரு சமயம் பைரன் என்னும் கவிஞரோடு நிதிமங்களை யொசத்தில் பேசிக் கொண்டிருந்தார். புகழ் பூது என்பதைப் பற்றிய பேச்சு எழுந்தது. அப்பொழுது போது மூன்றில் பலர் மூரின் கீதங்களைப் பாடுக்கொண்டு இருக்கின்றனர். ஒத்தைக் கேட்டதும் பைரன் குதித்துமிழுமிழு. ‘ஆஹா ! அதுதான் புகழ் !’ என்று மூரின் கீதங்களில் ஒக்கையை வைத்துக் கூறினார். அவ்விதம் அமர்களை கீதங்கள் அனைவராலும் பேரற்றப் பெற்றன.

ஏமோடு (1830 — 1894)

கிருமிப் பெயர் கிறிஸ்டினை ராவிஸ்டி. சென்ற நூற்றுக்கணக்கால் ஆங்கில நாட்டில் திகழ்ந்த பெண் கவிஞர்களில் ஒருவர். பாக்ஷி ரசம் மிகுந்த பாடல்கள் செய்துள்ளார்.

ஏமாட்டில் (1759 — 1796)

ஒகாட்டலங்கு தேசத்து மகாகவி. கீதங்கள் இயற்றி கூறின் உகூக்கீர்த்தி பெற்றவர். பாமர மக்களும் பரவச மருடு வண்ணனாம் செய்தவர். சாதாரண விவசாயியர்களுமிழுதார். காதலைப் பற்றி இவரைவிட அதிக அழகாயும் உணர்கியாயும் பாடியவர் கிடையார் என்று அறிஞர் இரும்புவின்றவர்.

ஏ. ஆ. வெஸ் (1819 — 1891)

அமெரிக்கக் கவிஞருமான இவ்ரோமா கதுந்திர கீதங்கள் கீர்த்தி பெற்றவை. இலக்கிய அமெரிக்காத்தில் பெரும் புகழ் கொண்டவர். ஸ்பெயினிலும் ஆங்கிலாக்கிலும் அமெரிக்க ஸ்தானிகாக இருந்தார்.

ஏஷ்ட்ரேமோ (1807 — 1882)

அமெரிக்க மகா கவிகளில் ஒருவர். இலக்கியத்துக்காகவீ காற்றந்தவர். ஏராளமான கவிகள் செய்துள்ளார். அவ்வாறு காக்கும் உற்சாகமும் அளிப்பவை.

லாந்டாரி (1775—1864)

ஆங்கில ஆசிரியரும் கவிஞருமான இவர் கீரිக், லத் தீன் நடையைத் தழுவி எழுதியவர். தத்துவ உண்மை களைச் சித்திரிப்பதில் சமர்த்தர்.

லாரன்ஸ் ஆல்மா டாடியா

ஆங்கில நாவலாசிரியரும் கவிஞருமான இவர், கீரீஸ் தேசத்தின் மகிமையைக் காட்டும் சித்திரங்கள் வரைந்து புகழ்பெற்ற ஸர் லாரன்ஸ் ஆல்மா டாடிமாவின் குமாரி. சூழந்தைகளுக்கான பாடல்கள் அனேகம் அழகாகப் பாடியுள்ளார்.

வின்டஸே சீமாட்டி (1750—1825)

ஸ்காட்லந்து தேசத்தினர். இவருடைய ‘காதலும் மணமும்’ பல ஆசிரியர்களாலும் போற்றப்படும் கீதம்.

ஷாயி மாரிஸ் (1832—1907)

வேல்ஸ் தேசத்துக் கவிஞர். டெனிஸன் என்னும் ஆங்கில மகாகவியைப் பின்பற்றி எழுதியவர். ஸயன்ஸி ஓம் கவிதை காண முயன்றவர். தொழிலாளர் துண்பங்கள் குறித்து ‘இறந்தோர் உலகம்’ என்னும் காவியத்தில் பாடுகின்றார்.

லே ரூண்ட் (1784—1859)

ஆங்கிலக் கவிஞரும் கட்டுரையாளருமான இவர் பத்திரிகைத் தொழிலில் நடத்தியவர். அரசனைக் கண்டித்த தற்காகச் சிறைவாசம் பெற்றவர். கீட்ஸ். ஷெல்லி, பைரன் போன்ற கவி சிரேஷ்டர்களின் நண்பர். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எப்பொழுதும் உற்சாகமாய் இருப்பார். ‘ஜென்னி முத்தம் தந்தாள்’ என்னும் பாடல் இதற்குச் சான்று பகரும்.

வால்ட் விட்மன் (1819—1892)

அமெரிக்க மகா கவிகளில் ஒருவர். அமெரிக்க ஐநாயகக் கவிஞர் என்றும் கூறுவர். ஆங்கில யாப்பிலக் கணத்தை விட்டு அவராகப் புதியதோர் கவிநடையை வகுத்துக்கொண்டார். அதன் மூலம் சோகம் உற்சாகம் ஆகிய இரண்டு உணர்ச்சிகளையும் எழுப்புவதில் சமர்த்தர்.

பாகம் I

படங்கள்

	பக்கம்
1. வால்ட் விட்மன் 1
2. டெனிலெண்	... 6
3. லாங்பெலேர் 11
4. ராபர்ட் பர்ன்ஸ்	... 20
5. லே ஹண்ட்	... 30
6. ஷைக்ஸ்பீயர்	... 32
7. ராஸெட்டி	... 39
8. லாண்டார்	... 43
9. கிடஸ் 45
10. மூர் 47
11. ஷைல்வி 51
12. பிரெளணிங் தேவி 52
13. பைரன் பிரடு	... 54
14. இக்பால் 73
15. சட்டோபாத்யாயா	... 80
16. ஆஸ்கர் ஒயில்ட்	... 86
17. எட்வர்டு கார்ப்பென்டர்	... 92



வால்ட் வி. ரீ. மீனாக்ஷி

அன்றை

I

அப்பா, வயவிலிருந்து வாரும்,
இதோ நம் பீட்டரின் கடிதம் !
அம்மா, வாசலுக்கு வாரும்,
இதோ உம் அருமை மகன் கடிதம் !

II

அதோ பச்சைப் பசேலன்ற மரங்கள்
குனிர் நிழல் கொடுத்து நிற்கின்றன !
தோப்புகளில் ஆப்பிள்
கணிந்து தொங்குமே !
கொடிகளில் திராட்சைக்
குலைகள் கொஞ்சமே !
வாணில் தெளிவு - மண்ணில் அமைதி,
ஊங்கும் அழகு - எங்கும் செழுமை !

மகன் கூப்பிடத் தந்தை வருகிறார்,
 ஆம் தாயும் வாசலுக்கு வருகிறார்.
 விரைந்து வருகிறார் - மனத்தில் கலக்கம் -
 நடையில் பதற்றம் - குழவில் குலைவு !

'கடிதமா? சீக்கிரம் திற - சீக்கிரம் திற !
 ஒரோ, இது நம் மகன் எழுதியதா ?
 ஆனால் - கையொப்பம் அவனுடையதே !
 ஒரோ, அவனுக்காக யாரோ எழுதியுளர் !'

ஐயோ, அல்லலுறும் அன்னையின் ஆன்மாவே !
 அவள் கண்முன் அனைத்தும் சூழல்கின்றன !
 முக்கிய மொழிகளே காதில் பாய்கின்றன,
 வாசகம் முழுதும் கேட்க ஆற்றுள்.
 'குதிரைப் படைச் சண்டை -
 குண்டுக் காயம் மார்பில் -
 வைத்திய சாலையில் - அசௌக்கியம் -
 ஆனால் குணம் விரைவில் !'-
 தர்யின் முகம் வெளுத்துவிட்டது ;
 தலையில் மயக்கம், கதவோடு சாய்கிறார்.

அம்மா ! அங்ஙனம் அயராதே !'-
அழுதகொண்டே மகள் கூவுகிறார்கள்.

இறு குழந்தைகள் மெளனங் கொண்டு
மதிமயங்கிச் சூழ்ந்து நின்றன.

'அம்மா ! இதோ பார் !
ஷட்டர் விரைவில் குணமடைவான்
என்று கடிதம் கூறுவதைக் கேள் !'

ஐயா, ஒருநாளும் அவன் குணமடையான் !
வாசற்படியில் வருந்தி நிற்கும் பொழுதே
அவன் வைத்தியசாலையில் இறந்துவிட்டான் !
ஒரோ மகன் - உயிர் துறந்துவிட்டான் !

ஆலை இனி அன்ளை குணமடைய வேணுமே !
பகவில் உணவு தொடுவதில்லை,
இரவில் தூங்குவதில்லை,
அல்லும் பகலும் அழுவாள், ஏங்குவாள் !
'இறைவா ! எவரும் அறியா வண்ணம்
வாழ்வி ணின்றும் வெளியேறி
என் அருமை மகளைத் தேடி
அவளைக் கிருக்க அருள்வாய் !'
என்று கடவுளை இறைஞ்சி உருகுவாள்.

அப்பா வருகிறார் !

I

குழந்தாய் ! என் குழந்தாய் !
இதோ உன் தந்தையின் கடிதம்,
என் குழந்தாய் !
எத்தனை முறை படித்தாலும் இன்பம் !
உன்னைப் பார்க்கவும், என்னைப் பார்க்கவும்
கப்பலில் வந்துகொண் திருக்கிறார் !
என் குழந்தாய் !

II

குழந்தாய் ! என் குழந்தாய் !
அவர் போய் எத்தனை நாட்கள் !
என் குழந்தாய் !
உள்ளத்தின் உண்மையும் உரமும்
தூரதிர்ஷ்டம் எதையும் வென்றுவிடும்.
இப்பொழுது துக்கம் - இனியோ ஆனந்தம்,
என் குழந்தாய் !

III

குழந்தாய் ! என் குழந்தாய் !
அவர் திருமுகம் காண ஆவல்,
என் குழந்தாய் !
அது வசந்த கால மல்லிகை !
மேகத்தில் தோன்றும் விண்மீன் !
வீடு நிறைந்த வெளிச்சம் !

பூஷன் பூல் எண்பால் இருக்க ஆசை,
ஏன் குழந்தாய் !

IV

பூஷன் குழந்தாய் !
பூஷனாக கண்டு ஆணந்திப்பாய்,
ஏன் குழந்தாய் !
பூஷன் அறியாத கண்கள்
பூஷனாபை நாடச் செய்யும் !
பூஷன் நாம்பும் பார்வை,
பூஷன் குால் - தெளிந்த நகை,
பூஷன் சீ அறிந்து கொள்வாய்,
ஏன் குழந்தாய் !

பூஷன் குழந்தாய் !
பூஷனாவிலை ஆணந்தம் - உறங்க முடியவில்லை,
ஏன் குழந்தாய் !
பூஷனாவி இண்பம் - அழுது விடுவேன் !
பூஷனாப் பார்க்க - என்னை நோக்கிக்
பூஷனாவி வந்துகொண்டிருக்கிறோர்,
ஏன் குழந்தாய் !

சார்லஸ் மாக்கே



டெணிஸன்

இனி உயிர் ஏன்?

I

இறந்து போன அவள் வீரனை இல்லம் சோஷ்ட்தனர்.
ஆனால் அவள் அழுவுமில்லை, அயர்ந்து விழுவுமில்லை.
அவள் செயலைக் கவனித்த தோழியர் அனைவரும்,
'அழுவேணும், இன்றேல் இறப்பாள்!' என்றனர்.

II

மெல்லிய குரவில் அவனைப் புகழ்ந்தனர் ;
காதலுக்கேற்ற கணவன் என்றனர் ;
உண்மை நண்பன்-உண்னதப் பகைவன் என்றனர் ;
ஆசிரும் அவள் அசையவுமில்லை, பேசவுமில்லை !

III

தோழி யொருத்தி, ஆரு மறியாமல்,
ஆசையின்றி மெல்ல நடந்துபோய்,
வீரன் முகத்தின் ஆடையை அகற்றினான்.
ஆசிரும் அவள் அசையவுமில்லை, அழுவுமில்லை !

நூல்களும் வயதுச் செவிலி எழுந்து,
 அவள் மடியில் குழந்தையை வைத்தாள் -
 நூல் மணம்போல் கண்ணீர் பெருகிறது,
 நூல் இன்பமே, இனி உன்பொருட்டே உயிர் !”
 என்றனள்.

தாயின் சோகம்

I

தாய் அழுதாள், தந்தை பெருமுச்சு விட்டான்,
பையடே - மகிழ்ச்சி ததும்பி
'நாளை நிலக்கரிக் கணிக்குச் செல்வேன்!' என்றான்.

II

வீட்டில் தங்கான் - வெளியே போனன்,
வாவிபர் வயோதிகர் எல்லோர்க்கும் சொன்னுன்.
செய்தியை ஊர் முழுவதும் பரப்பினன்,
ஆனந்தத்தில் ஆடினுன், பாடினுன் !

III

அவனுடைய நண்பர்கள் வந்தனர்.
சிலர் ஆச்சரியம் போர்த்து நின்றனர் ,
சிலர் யோசனை கூறினர், சிலர் புகழ்ந்தனர்,
சிலர் பொருமையால் ஸ்தம்பித்து விட்டனர்.

IV

'அபாயம் வராமல் ஆண்டவன் காக்க !'
என்று பாட்டிமார் வாழ்த்தினர்.
தந்தை கையால் முகத்தை மறைத்துப்
பெருமுச்சு விட்டான் ;
தாய் மறுபுறம் திரும்பி அழுது நின்றாள்.

ஜோஸப் ஸ்கிப்ளீ

குழந்தை மகாராஜா

I

குழந்தை மகாராஜா
அரியாசனைத் தமர்ந்து,
தனிக் குடைக் கீழ்
அரசு செய்கிறோர் !

II

அவர் அரியாசனம் எது ?
அன்னையின் மெல்லிய மடி.
அவர் தவிர யாரும்
அதில் அமர முடியாது.

III

அவர் அரசு எது ?
அன்னையின் இதய கமலம்.
அது முழுதும் அவருக்கே சொந்தம்,
அங்கே அரசு பக்தி ததும்பும்.

IV

அவர் சட்டங்கள் அணித்தும்
தெய்விக மானவை,
அவ்வளவு சுலப மானவை,
அன்டு மய மானவை.

லாரன்ஸ் ஆல்மா டாடிமா

அலாடின் விளக்கு

I

நான் சிறுவனு யிருந்தபொழுது பரம ஏழை,
பிச்சை எடுத்தே வயிறு வளர்த்தேன்.

அதனால், எனக்கு நண்பர் எவர் ?

எனக்கு விளையாட்டுப் பொருள் ஏது ?
என்னிடம் இருந்த தெல்லாம்
அலாடின் விளக்கு ஒன்றே !

II

குளிர் மிகுதி - தாங்க மூடியாது.
அப்பொழுது நான் என் கற்பணை
விளக்கேற்றுவேன்.

கண்கவரும் கணக மாளிகைகள்
கட்டிக்கொண்டே யிருப்பேன்.
இரவும் கழியும், பனியும் ஒழியும்.

III

இரவு பகலாய் உழைத்தேன்,
ஏகமாய்ச் செல்வம் குவித்தேன்,
எத்தணையோ வெள்ளி விளக்குகள் சேர்த்தேன்.
ஆனால், என் பழைய அலாடின் விளக்கை
யார் தருவார் ?

அதிர்ஷ்டமே ! நீ அளித்த செல்வம்
எதுவாயினும் எடுத்துக்கொள் !
எதை இழக்கவும் வருந்தேன்,
என் கணக மாளிகைகள் தாம் இல்லையே !
மற்றவை எனக்கு எதற்கு ?

ஜே. ஆர். ஸவஸ்



வாங்பெலோ

குழந்தைகள்

I

குழந்தைகளே! என்னிடம் வாருங்கள் !
உங்கள் விளையாட்டைப் பார்க்கப் பார்க்க,
என்னைக் கலக்கிய சங்கைகள் எல்லாம்
மாய்மாய் மறைந்து விடுகின்றன !

II

ஞாயிறு நோக்கும் சாளரம் திறமின் !
தூக்கணங்கள் பாடும், ஓடைகள் ஒளிரும்.

III

பானுவும் பட்சிகளும் உங்கள் இதயத்திலே !
ஒடையின் நீரோட்டம் உங்கள் கருத்திலே !
என் இதயத்திலோ, இலையுதிர் காற்று -
பணியும் விழு ஆரம்பம் !

IV

குழந்தைகள் மட்டும் இல்லாவிட்டில்,
உலகத்தால் நமக்கு என்ன பயன் ?
முன்னுள்ள இருளினும் பின்னுள்ள பாலீஸை
அதிகமாக அஞ்சவோம்.

V

இனிய மென் சாறு,
ஒளியும் காற்றும் பருசி
மரமாய் இறுகும்.
அடி மரத்துக்குக் கிடையாத
ஒளியும் காற்றும்
இலைகளால் கிடைக்கும்.
அரணியத்துக்கு இலைகள் - அவைபோல்
அவனிக்குக் குழந்தைகள் !

VI

குழந்தைகளே ! என்னிடம் வாருங்கள் !
உங்கள் ஒளியுலகில் உலவும்
பட்சியும் காற்றும் பாடுவதை
என் செவியில் கூறுங்கள் !

VII

உங்கள் மெய் தீண்டும் இன்பம்,
உங்கள் பார்வையின் ஆனந்தம்,
இவை எங்கே ?

எங்கள் நூல்களின் ஞானம்,
எங்கள் அறிவின் சூழ்சிகள்,
இவை எங்கே?

VIII

உங்களைவிட உயர்ந்த பாடல்கள்
ஒரு காலத்தும் பாடப் பட்டதில்லை.
நீங்கள் உயிருள்ள பாடல்கள்,
ஏனைய எல்லாம் இறங்தவையே!

லாங்பேலோ

குழந்தைகள் காண்பது என்ன ?

I

நாம் சிறு குழந்தைகள் தான் !

ஆனால் குழந்தைகளா யிருப்பதில்,
எத்தனை கோடி யின்பம் !

பெரியவர்கள் காணவே முடியாத
ஆயிர விசித்திரம் காண்போம் !

II

அதோ ஒரு பாறை -

அதன் மேல் பாசி -

அவற்றைப் பெரியோர் பார்ப்பதுண்டோ ?

அவர்கள் புல்லில் படுத்து

விளையாடுவ துண்டோ ?

III

கடற்கரைக்குப் போலை,

நம் அப்பாவுந்தான் வருகிறோ -

ஆனால், நம்மைப் போல் அவர்

விசித்திரப் பொருள்கள் காண்பதுண்டோ ?

லாரன்ஸ் ஆல்மா டாடுமா

இன்றும் அன்றும்

I

ஐயோ ! நான் சிறவனைய் இருந்த பொழுது
 இரவுங் பகலும் ஆனந்தம் நிறைந்திருந்தது.
 என் தோழர் மகிழ்ந்து அன்பு செய்தனர்.
 அந்தக் காலத்தைத் திரும்பிப் பார்த்தால்,
 பெருமூச்சு எழுவதும், கண்ணீர் கசிவதும்
 வியப்பில்லை.

II

இரும்பு வளையும் சுற்றுவேன் :
 இன்பத்துக்கு மேல் இன்பம் தரும் !
 பம்பரம் - எத்துணை இன்பப் பொருள் !
 ஆனால், இன்று அந்த இன்பங்கள் எங்கே ?
 ஐயோ, இப்பொழுது என் தலையே பம்பரம் -
 என் கவலைகளே அதன் கயிறு !

III

என் இன்பங்கள் சிறகை இழுந்தன.
 நான் பறக்க இயலுமோ ? - விழுவேன் !
 அச்சம் ஓங்கும், கணவு கலையும்.
 முன்னால், இன்பம் அழைக்குமுன் வருமே !
 இன்று அழைத்தால் இரும்பு வளையும்
 ஏன் என்று கேட்குமோ ?

IV

என் கால்-பந்து இப்பொழுது அலமாரியில்
இப்பொழுது நானேதான் பந்து ;
உலகம் இங்கு மங்கும் உதைக்கும் !
அம்பு எய்வேலே ? அதையும் மறந்தேன்.
என் அம்பையும் வில்லையும் எல்லாம்,
துக்கம் என்மீதே திருப்பிவிடும் !

V

வானத்தில் அன்று கண்ட நீலமும்
சாந்தியும் இன்று உண்டோ ?
விளையாடும் பூமியில் வளர்ந்த மரம் -
அதைப் போர்த்த இலைகள் -
அந்தப் பசுமை இப்பொழுது உண்டோ ?
நான் நேசித்தனவை எல்லாம் மாறிவிட்டன
அப்படியில்லை, மாறுதல் என்னிடம்தான்:
இனி என் மனம் சாந்தி அடையுமோ ?

வூ

நமது குழந்தை

I

விள்ளைன் று வந்த பாப்பா.
நலை முகம், கதீர்வீசுங் கண்கள்.
கொலை இதழ்கள், கிளி மூக்கு,
மெங்லிய சுருள், பொன்னவிர் தலை,
இரத்த குரல், மழிலை நா.

II

நன்னும் எண்ணங்கள் எழுவில்லை,
நன்னும் கவலைகள் உதிக்கவில்லை,
போற்றக் கிடைத்த புது மலர் —
அன்பு செய்யப்பெற்ற ஆன்மா.

III

ஏறு பொழுதும் சும்மா இராத பாப்பா,
நமது சின்னங்களும் சிறு பாப்பா.
அரும்பெறல் அமிழ்தம் பாப்பா,
ஆண்டவனே அதை அறிவார்.

மதயாஸ் பார்

IV

என் கால்-பந்து இப்பொழுது அலமாரியில் ;
 இப்பொழுது நானேதான் பந்து ;
 உலகம் இங்கு மங்கும் உதைக்கும் !
 அம்பு எய்வேலே ? அதையும் மறந்தேன்.
 என் அம்பையும் வில்லையும் எல்லாம்,
 துக்கம் என்மீதே திருப்பிவிடும் !

V

வானத்தில் அன்று கண்ட நீலமும்
 சாந்தியும் இன்று உண்டோ ?
 விளையாடும் பூமியில் வளர்ந்த மரம் -
 அதைப் போர்த்த இலைகள் -
 அந்தப் பசுமை இப்பொழுது உண்டோ ?
 நான் நேசித்தவை எல்லாம் மாறிவிட்டன !
 அப்படியில்லை, மாறுதல் என்னிடம் தான் :
 இனி என் மனம் சாந்தி அடையுமோ ?

ஹுடு

ஒளி

I

இரவுக்கு ஆயிரம் கண்கள்,
ஆனால் பகலுக்கு ஒன்றே !
ஆயினும் சூரியன் மறைந்தால்,
உலகத்தில் ஒளி இல்லையே !

II

அறிவுக்கு ஆயிரம் கண்கள்,
ஆனால் நெஞ்சுக்கு ஒன்றே !
ஆயினும் அன்பு மறைந்தால்,
வாழ்வில் ஒளி இல்லையே !

போர்டில்லன்

பாகம் II



ராபர்ட் பர்னல்

காதல்

அழகான டேன் நதி தீரமே !
 சுழுங்கு செறிந்த சோலைகளே !
 நானே கவலை நிரம்பி யுன்னேன்,
 நீங்கள் அழகாய் மலர்கின்றீர் !
 சின்னப் பறவைகளே ! அழகாய்ப் பாடுகின்றீர் !
 உங்களுக்கு எப்படி மனம் வந்ததோ ?

II

கிளையில் உட்கார்ந்து பாடும் னழில்பறவையே !
 என் இதயத்தை ஏன் வதைக்கிறூய் ?
 என் பொய்க் ‘காதல்’ மெய்யாய் இருந்ததே !
 அந்தக் காலத்தின் ஆனந்தத்தை ,
 இப்பொழுது நினைப்பூட்டுகிறூய் !
 என் இதயத்தை ஏன் வதைக்கிறூய் ?

காதலன் அருகில் அமர்ந்து பாடும்
 அழகான சின்னப் பறவையே
 என் இதயத்தை ஏன் வதைக்கிறுய் !
 உன்னைப் போலவே உட்கார்ந்திருந்தேன்,
 உன்னைப் போலவே பாடி மசிழ்ந்தேன்,
 இந்தப் பீடை வருமென்று அறியேனே

IV

மரங்கள் பிளைந்து நிற்பதைக் காண
 அழகான நதிக் கரையில் அலைந்துளேன்,
 ஒவ்வொரு பேடும் தன் காதலைனைப் பாடும்,
 நானும் என் காதலைனைப் பாடுவேன்.

சிங்கதயில் கவலை நீங்கி இன்புற்று
 ரோஜா மலர் ஒன்று பறித்தேன்,
 என மாயக் காதலன் வந்தனன்,
 என் மலரைப் பெற்று ஏகினுன் ;
 முளளே என்னிடம் எஞ்சி நிற்கும்.

என் காதலி ரோஜா மலரானல்—

I

என் காதலி ரோஜா மலரானல்,
நான் ஒரு பணித் துளி யானல், —
அந்தச் சிவந்த ரோஜா மலர்க்குள்,
அந்த மெல்லிய மலர்க்குள் விழுவேன்.
என் காதலி அழகி, என் காதலி அழகி,
நான் அவள் அழகைப் பருகுங்தோறும்
அவள் என்னைப் பார்த்து முறுவல் செய்வாள்.

II

என் காதலி கோதுமைக் கதிரானல்,
நான் ஒரு சிறு பறவை யானல், —
அந்தக் கதிரைக் கடித்துக் கொண்டு
நான் அந்தரத்தில் பறந்து விடுவேன்.
என் காதலி அழகி, என் காதலி அழகி,
நான் அவள் அழகைப் பருகுங்தோறும்
அவள் என்னைப் பார்த்து முறுவல் செய்வாள்.

III

என் காதலி பெங் நிறைந்த பொக்கிஷமானல்,
நான் அதன் காவல னானல், —
என் இஷ்டம் போல் அதைத் திறப்பேன்,
இஷ்டம்போல் அதனுள் இருந்துகொள்வேன்.
என் காதலி அழகி, என் காதலி அழகி,
நான் அவள் அழகைப் பருகுங்தோறும்
அவள் என்னைப் பார்த்து முறுவல் செய்வாள்.

காதலும் மணமும்

I

ஊர் அடங்கிவிட்டது,
என் கணவர் சுகமாய்த் தூங்குகிறார்.
ஆலை, என் துன்பமோ
என் கண்வழிப் பெருகும்.

II

என் அழகன் ஜேமி என் ஜீக் காதவித்தான்,
என் ஜீன் மணந்து கொள்ள விரும்பி னன்,
ஆலை, அவன் கையிலோ காசில்லை,
மாலுமி வேலை பார்க்கச் சென்றுன் -
எல்லாம் என் பொருட்டே !

III

அவன் போய் இரண்டு வார மாகவில்லை -
என் தந்தை கை முறிந்து விட்டது,
எங்கள் பசுவைக் காணேம்,
என் தாயார் நோயாகி விட்டாள் !
அப்பொழுதுதான் ராயின் கிரே
என்ஜீ மணம் பேசி வந்தார்.
ஆலை என் ஜேமியோ - கப்பவிலே !

IV

என் தந்தைக்கு வேலை செய்ய முடியவில்லை,
 என் தாய்க்கு நூற்க முடியவில்லை.
 நான் இரவு பகலாய் உழைத்தேன்,
 ஆயினும் அவர்களைப் போதிக்க முடியவில்லை.
 ராடின் தான் காப்பாற்றி வந்தார்,
 கண்களில் நீர் பெருக நின்றார்.
 ‘ ஜென்னி ! அவர்கள் பொருட்டு
 என் கை மணங்கு கொள் ! ’ என்று
 என்கை வேண்டி நின்றார்.

V

என் இதயம் இசைய ணில்லை,
 என் ஜேமியையே எதிர்நோக்கி நின்றேன்.
 ஆனால், ஜையோ பெரும் புயல் !
 அவன் கப்பல் அமிழ்ந்துவிட்டது !

VI

என் தந்தை வற்புறுத்தினார்,
 என் தாய் பேசவில்லை -
 இதயம் ஒடியும்வரை நோக்கினார்.
 என்கை மணங்கு செய்து கொடுத்தனார்,
 ராடின் கிரே என் கணவ ரானார்.
 ஆனால், என் இதயமோ - கடவிலே !

VII

மனைவியாய் நாலு வாரம் ஆகவில்லை,
 வாசற்படியில் வருத்தத்தோ டிருந்தேன்,
 இதோ வருபவர் யார் ? - என் ஜேமிதான் !

ஆலை, 'மணக்க வந்துவிட்டேன் !'

என்று கூறும்வரை
அவனை நான் அறிந்துகொள்ள முடியவில்லை.

VIII*

கண்ணீர் பெருக்கிட்டும் - பலபல பேசுகின்றோம் !

ஆலை ஒரே ஒரு முத்தம்தான் !

ஆம் - 'போய்விடு' - என்று கூறினேன் !

ஐயோ, நான் இறந்துதாலீங்தே னில்லையே !

ஆலை, நான் இறப்பவள் போல்

தோன்றுகிறேனா ?

ஐயோ, இந்தத் துன்பத்துக்கு ஏனே பிறக்கேதன் ?

IX

இணம் போல் நடக்கிறேன்,

நூற்க மனமும் செல்லவில்லை,

ஜேமி - ஆம் என் ஜேமி !

அவனைப் பற்றி சினைக்கத் துணியேன் !

அது பாவமாகும் அல்லவா ?

உண்மை மனைவியா யிருக்க முயல்வேன்,

ராபின் கிரே அன்பு செய்கிறார் அல்லவா ?

லின்ட்ஸே சீமாட்டு



டெனிஸன்

வாழ்ந்துவிட்டேன் !

I

அளவிலா இனிமை எது? அதை
என்வாழ்வு அடையு முன்பே,
பூமி பிளவாமல் என்னைத் தாங்கி நிற்க!
பின்னர் வருவது வரட்டும்!
நான் பைத்தியமே கொண்டால் என்ன? –
வாழ வேண்டிய நாள் வாழ்ந்தவ ஓரோவேன்!

II

என்னைக் காதவிக்க ஒருவர் உளர்
என்று உறுதியாக நான் அறியுமுன்,
இனிய வானம் இருளா திருக்குமாக!
பின்னர் வருவது வரட்டும்!
அப்பொழுது துக்கம் தோய்ந்த வாழ்வில்
வாழவேண்டிய நாள் வாழ்ந்தவ ஓரோவேன்!

மாலுமியின் மரைவி

I

ஆம், அந்தச் செய்தி உண்மையென்று,
உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா ?
அவர் சுகமா யிருக்கிற ரெண்று
உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா ?
வேலையைப் பற்றி நினைக்க இதுவா நேரம் ?
இராட்டினத்தைத் தூக்கித் தூர வையுங்கள் -
கோவின் என் கணவர் வந்துவிட்டார் !
நூல் நூற்க இதுவா நேரம் ?
அங்கியைக் கொடுங்கள், கடற்கரை போவேன்,
அவர் கரையில் இறங்குவதைப் பார்ப்பேன் !
அவர் இல்லாத பொழுது
வீட்டில் அழகில்லை,
அதிர்ஷ்டமில்லை, ஆனந்தமு மில்லை !

II

என் சிறு தொப்பியைக் கொடு,
என் சரிகைக் கவுணைக் கொடு,
கோவின் வந்த சுப செய்தியைத்
தோழிகளுக்குச் சொல்ல வேண்டாமா ?
ஆம், அந்தத் துருக்கிச் செருப்பும்
அந்த நீல மேல்ஜோடும் வேண்டியதே.
என்னை நாடி வருகிறார்,
என்னை நேசிக்கிறார் அல்லவா ?
எல்லாம் அவருக்கு ஆனந்தம் அளிக்கவே !

III

எழுந்து இடத்தைச் சுத்தங்கள் !
 பெரிய பானீயை அடுப்பில் வையுங்கள் !
 நம் சிறு கேட்டுக்குப் பொத்தான் சட்டையும்,
 ஜாக்குக்குப் பட்டுச் சொக்காயும் போடுங்கள்
 அவர்கள் செருப்புக் கறுப்புக் கணியட்டும் !
 அவர்கள் மேல்ஜோடு பணிபோல், வெண்மை
 வீசட்டும் !

அணித்தும் அவருக்கு ஆனந்தம் அளிக்கவே !
 அவர் வெகுஞாள் கழித்துவருகிறார் அல்லவா?

IV

எவ்வளவு மெய்யான நெஞ்சு !
 எவ்வளவு மிருதுவான பேச்சு !
 அவர் மூச்சுக்கூடப் புதுக் காற்றுப் போலே.
 அவர் படியேறி வரும்போது -
 வெறும் பாதந்தானே - ஆனால்
 எவ்வளவு இனிய இசை !
 அவர் முகத்தைத் திரும்பவும் காண்பேலே ?
 அவர் பேசுவதை ரீண்டும் கேட்பேலே ?
 அவரை வரவேற்கப் போகிறேன் -
 அந்த நினைவில் என் தலை சழல்கிறதே !

V

கோவின் ஆனந்தமாய் இருந்தால் போதும்,
 எனக்கு வேறொன்றும் தேவையில்லை !

அவர் சுகமாய் இருந்தால் போதும்,
 என்னினவிடப்பாக்கியசாலி இருக்கமாட்டான் !
 அவர் ரூக்கத்தைத் திரும்பவும் காண்பேனு ?
 அவர் பேச்சை மீண்டும் கேட்பேனு ?
 அவரை வரவேற்கப் போகிறேன் -
 அந்த நினைவில் என் தலை சுழல்கிறதே !
 அவர் இல்லாத பொழுது
 வீட்டில் அழகில்லை,
 அதிர்ஷ்டமில்லை, ஆனந்தமு மில்லை.

மிககிள்



லே ஹன்ட்

ஜெண்னி முத்தம் தந்தாள்

என்னிக் கண்டவுடன்

 ஜெண்னி ஓடி வந்தாள்,
எனக்கு முத்தம் தந்தாள்.

காலமே ! ஏ திருடா !

இன்ப விஷயங்கள் எல்லாம்

சேகரிப்பதில் ஆசையுண்டே,
இதையும் சேர்த்துக்கொள்.

சோர்ந்தான் என்று சொல்லு,

துயருற்றுன் என்று சொல்லு,
சுகம் இழந்தான் என்று சொல்லு,
செல்வம் சேரவில்லை என்று சொல்லு,
வயோதிகம் வளர்கிறது என்று சொல்லு,—

ஆனால், —

ஜெண்னி முத்தம் தந்தாள்
என்பதை மட்டும் மறந்திடாதே !

பாகம் III

எட்டாத லட்சியம்

I

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி - என் காதலி
எந்த நேரமும் என் அருகிலே,
அவள் மின் நும் பாதம் தெரிகிறது,
அவள் ஆடையின் கீதம் கேட்கிறது.

II

அவள் அடியெடுத்து வைப்பதே அழகு ;
அவள் குழலை விரைந்து முடிந்துள்ளள்,
பின்னல் தோனிலே புரஞம்,
இடைக்குக் கீழே சரிந்து தொங்கும்.

III

மைதானத்தில் என் முன் ஓடுவாள் ;
எல்லோரும் சென்று தேய்ந்த வழியில்
என்னையும் இழுத்துச் செல்கிறாள் ;
ஆனால் திரும்பி மட்டும் பார்ப்பதில்லை.

IV

ஆயினும் அவள் குரல் கணவில் கலந்து
நாளுக்கு நாள் என்னை அதிகமாய் மயக்கும்.
அந்தக் காதல் - குரல்! - ஜயோ!
அது முன்னிலும் தூரத்தில் போய்விட்டதே!

V

அடைவோம் என்ற நம்பிக்கை
அதிகமாய் இருந்த பொழுது
கவலையின்றிப் பின் தொடர்ந்தேன்.
இளமை யிருந்ததால் ஏமாந்து போனேன்.
ஆயினும் தொடரவே செய்கிறேன்,
ஆனால், நான் அவள் முக்த்தை
என்றெனும் காணப் பெறுவதே?

பிரடரிக் லாக்கர்

33

III

நண்பர் கூடும் கரை

தூக்கத்தின் கடலுக்கு அப்பால்
தொலையில் ஒரு கரையில்
பிரிந்த நண்பர் மீண்டும் கூடுவதாக
ஒரு பழைய நம்பிக்கை உண்டு.
பொய்யோ மெய்யோ,
அதை நான் கைவிடேன் !
அந்த நம்பிக்கையை இழவேன் !
அங்குனம் விழிப்பதற் கிண்றேல்
ஊழிகால உறக்கமா யொழியட்டும்



ஸாங்பெலோ

கவிஞரும் கவிகளும்

வசந்த ருதுவில் பட்சிகள் வரும்,
 மாலையில் விண்ணிலே மீன்கள் மிளிரும்,
 எங்கிருந்தோ - அறியோம் - அதுபோல் -
 மேகத்தினின்று மழை - பூமியினின்று ஒடை,
 அமைதியிடையே திடீரன் று ஒரு சப்தம்,
 எவ்விதம் - அறியோம் - அதுபோல் -
 திராட்சைக் கொடிக்குத் திராட்சை,
 மரத்திற்குக் கணி,
 தேவதாருவுக்குத் தென்றல்,
 கடவில் பெருக்கம், சுருக்கம்,
 எப்படி - அறியோம் - அதுபோல் -
 கப்பல் கரை சேரும்,
 இதழில் நகை தவழும்,
 அலைகள் நுரை கக்கும்,
 எவ்விதம் - அறியோம் - அதுபோல் -

அற்வு கடந்த அகன்ற வெளி,
அதன் பணிபடர்ந்த பாகம்,
அங்கிருந்தே கவிஞரிடம்
விரைகின்றன கவிகள்.

அவன் பாடும் பாடல்கள்
அவனுடையன என்போம்,
அவனுடையன அல்ல என்போம்;
அவன் பெறும் புகழ்
அவனுடையது என்போம்,
அவனுடையது அல்ல என்போம்.

இரவு பகலாய் எண்ணங்கள் தொடர்கின்றன.
செவி சாய்ப்பான். தேவி எழுதென்றால்
பணிவதே அவன் கடன்.

பாடகர்கள்

I

சங்கட கீதங்கள் சந்தோஷ கீதங்கள் பாடி
 மக்கள் இதயத்தை இளக்கி
 அமரர் நாடு அழைத்துவர [பின்.
 ஆண்டவன் தன் பாடகர்களைப் பூசிக்கு அனுப்

II

அனல் வீசும் ஆண்மாவுடைய அந்த இளைஞன்
 தன் கையில் தங்க யாழ் தாங்கி,
 கனவு லோக இன்னிசை எழுப்புகிறன்,
 சோலைடூமெ் சுனையருகும் திரிகிறன்.

III

மீசை அரும்பிய முகத்தராகிய இவரோ,
 சந்தையின் நடுவே நின்று,
 ஆழந்த உரத்த குரலில்,
 தன்னைச் சூழ்ந்து நிற்கும் ஜனங்களின்
 இதயங்களைக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

IV

உயர்ந்த இருண்ட கோவில்களில்
 வயோதிகர் ஒருவர் பாடி நிற்கிறார் ;
 அவர் கையிலுள்ள கம்பீரமான
 கழவின் கனக வாய்களிலிருந்து
 இரக்கம் எழுந்து காற்றில் கலக்கும்.

இந்த மூன்று பாடகர்களையும் கேட்ட மக்கள்
இவர்களில் யார் பெரியர் என்று வாதமிட்டனர்-
அவர்கள் இசை ஒவ்வோர் இதயத்திலும்
முரண்ண எதிரொலி எழுப்புவதாய்த்

தோன்றின.

'அளவில் உயர்வு தாழ்வுண்டு,
ஆனால் இனத்தில் அவை உண்டோ ?
ஒவ்வொருவர்க்கும் வெவ்வேறு சக்தி
அளித்தேன்.

ஒருவர் மனத்தை மகிழ்விக்கிறார்,
ஒருவர் தைரியம் ஊட்டுகிறார்,
ஒருவர் நல்வழி காட்டுகிறார்.
இதய யாழில் இவை மூன்றும்
சக்தி வாய்ந்த தந்திகள்.

மூன்றின் நாதமும் கேட்கப் பழகினோர்
முரண்பாடு ஒன்றும் அறியார்,
பரிபூரண ஒற்றுமை தெளிவார் -
என்று இறைவன் இயம்பினான்.

லாங்பேலோ



மலையன்னி.

மலையன்னி மேல்

இந்தப் பாதை இறுதிவரை
மலையைச் சுற்றிச் சுற்றித் தானே ? -
ஆம், இறுதிவரை அவ்விதம்தான்.

II

இந்தப் பிரயாணத்துக்கு
இன்று முழுவதும் செல்லுமா? -
ஆம், காலைமுதல் இரவுவரை ஆகும்.

III

இரவு ஒய்வுகொள்ள இடம் உண்டா? -
ஆம், நீண்ட இரவில் தங்க வீடு உண்டு.

IV

அந்த வீட்டை இருள் மறைத்துவிடாதா? -
இல்லை, நீ அதைக் காணுதிருக்க முடியாது.

V

இரவில் வேறு வழிப்போக்கரைச் சந்திப்பேனு?
ஆம், உனக்கு முன் போனவர்களே.

VI

விட்டைக் கண்டதும் கதவைத் தட்டவா?
 அல்லது இரைந்து கூப்பிடவா? -
 வேண்டாம், உன்னைக் காக்க வைக்கமாட்டார்.

VII

நடந்த சோர்வு நீங்க வசதி உண்டா? -
 ஆம், இனி உனக்குச் சிரமம் இல்லை.

VIII

எனக்கும், தேவோர் எல்லோர்க்கும்
 சயனிக்க மெத்தை உண்டா?
 ஆம், வருவோர் அனைவர்க்கும் உண்டு.

மண்ணும் விண்ணும்

I

தேவலோகத்தில் சண்டையில்லை, சச்சரவில்லை ;
கலப்பற்ற உண்மையைக் காணலாம்,
கருதியபடி காரியம் சாதிக்கலாம் :
ஆனால், இந்த மனித வாழ்வே இனிமை !

இதுவே இனிமை, இதுவே இனிமை !
இந்த உலகக் காற்றே எனக்கு இன்பம் !
விண்ணும் வேண்டாம், விண் மீண்களும் வேண்டாம்,
எனக்குத் தெரிந்த தெல்லாம்
இந்த அன்பு நிறைந்த வையமே !

II

‘இந்த உலகில் எல்லாம் நிழலே ;
அந்த உலகில்தான் உண்மை என்கிறீர்.
ஆனால், அந்தச் சூனியத்தைக்கண்டு அஞ்சிகிறேன் !
அஞ்சி, குழந்தையைப் போல் அன்பில் ஒளிகிறேன் !
தேவர்கள் அன்பு செய்வதென்ன, காட்டுவீர் !
கேவலம் நான் ஒரு பலமற்ற மானுடன் ;
அதனால், அதை நீர் காட்டும் வரையிலும்,
மனிதரே என் துணை, அவரைவிட்டு அகலேன் !

III

‘காதல் மாறும், காதல்மொழிகள் தடுமாறும்,
அற்ப ஆசைகளை அகற்றி ஏறிக !
மனம் விண்ணை நாட்டும் !
அங்கே ஆண் பெண் இல்லை, தேவதைகளே உண்டு.

சோர்னில்லாக் குரல் - மொழியில்லா இசை, என்
ஆனால், என் இதயமோ - என் அன்பன், [கிறீர்.
இறந்துபோன நண்பனின் இன்குரலை
ஞாபகத்திற் கொண்டு திருப்தியிரும்.

IV

'இப்பொழுதுள்ளவை அழிந்து போம்;
அழியாதவை பெற இவற்றை இழப்பாய்;
இந்த உலகில் எதற்காக வாழ்கிறோம் -
அந்த அழுப் பொருள்கள் அழியும், என்கிறீர்.
அழுப் பொருள்கள் அநித்தியமே யாயினும் -
ஆனால், ஐயோ, அதனால்தானே,
இறந்துபடும் என்பதற்காகத்தானே,
அவற்றை இறுகப் பிடித்துளேன்!

கோரி



லாண்டார்

ரோஜாவும் முள்ளும்

இன்பங்கள் இதயம்விட்டு ஏகுவதேன்?

கவலைகள் நெஞ்சைக் கவ்வுவதேன்?

நான் அறியேன். இயற்கை கூறும்.

மணிதன் அதற்குப் பணிவான்.

ரோஜா மழந்திட, முட்கள் வாழ்வதேன்?

அதைக் காண்பேன், ஆனால் அறியேன்!

நமக்கு அழகான இடம் வேறில்லை

[ஸ்வீடன் தேசத்தைப் பற்றி]

நமக்கு அழகான இடம் வேறில்லை,
இங்கு நமக்குக் குறையொன்று மில்லை.
விதி நமக்கு எது தரினும் சரி,
நமக்குச் சொந்தமாக உள்ளது இது !
அன்பு செய்ய - ஜூச்வரியமாய் மதிக்க -
உலகில் இதைவிட உயர்ந்தது எது ?
நீர்நிலைகள் நிறைந்த நாடு !
பாட்டும் மெய்யும் நிரம்பிய நாடு !
வாழ்வின் அலைகட்டு அஞ்சா நாடு !
எங்கள் தந்தையர் நாடே !
எங்கள் தனியர் நாடே !
வறுமைக்கு நாணற்க !
ஆனந்த சுதந்திரமாய் வாழ்க !

ஜான் லட்விக் ரூனிபேக்



கெட்ஸ

புகழ்

‘புகழ்’ மங்கை, அடிபணிந்து காதல் இரப்பார்க்கு
முகம் கோணுவாள்.

அலட்சியமா யிருக்கும் இளைஞிடம் அவளாகவே
தன்னை ஒப்புவிப்பாள்.

அவளை எண்ணைதவரிடம் அணுகி அவளாகக்
காதல் வேண்டி நிற்பாள்.

அவளின்றித் திருப்தியுற அறியாதாரிடம்
அவள் பேசமாட்டாள்.

தன்னைப் பற்றிப் பேசுவோர் தன்னை நின்திப்பதாக
எண்ணுவாள்.

அவளிடம் காதல்நோய் கொண்ட கவிஞர்காள் !
அவள் எள்ளிழை நீங்களும் எள்ளிவிடுங்கள் !
அவளிடம் காதல்-பித்துக்கொண்ட கலைஞர்காள் !
அவளிடம் தலைவணங்கி விடைபெற்றுக்
கொள்ளுங்கள்

அவள் இஷ்டப்பட்டால், அவள் தானுக
உங்களைப் பின்தொடர்வாள்!


இரு நண்பர்கள்

உயிரோ ஸி யார், உன் தன்மை யென்ன, அறியேன்.
ஆனால் நீடிம் நானும் ஒருகால் பிரியவேண்டும்
என்பதை அறிவேன் !

நாம் இருவரும் சந்தித்தோமே,
அது எப்பொழுது, எப்படி, எங்கே ?
அதுவும் இன்றுவரை எனக்கு மர்மம்தான்.
உயிரே ! வெகுநாள் ஒன்றும் இருந்துவிட்டோம்,
வசந்த காலத்தும் சரி, வாடைக்காலத்தும் சரி.
நண்பர்களிடை அன்பு இருந்து விட்டால்
அவர்கள் பிரிவது கடினம், ஜயமில்லை !
கண்ணீர் பெருகும், நெஞ்சு பொருமும்.
என்னிடம் சொல்லாமல் எனக்குத்
தெரியாமல் போய்விடு -

எந்த நேரமாயினும் சரி, உன் இஷ்டம் !
'போய்வருகிறேன் !' என்று விடைபெறவேண்டாம்;
இதனிலும் ஒளிமிகுந்த உலகில் என்னைச்
'சுகமா ?' என்று விசாரித்தால் போதும்.

பார்பால்ட்



மு
தனி மலர்

I

இந்த ஒரு மலரே உண்டு,
அது ஒன்றே மணம் வீசும்,
இதன் அழகிய தோழர் எல்லாம்
வாடி மறைந்து போனார்.
இப்பொழுது பந்து ஒருவரும் இல்லை.
இது சேர்ந்து களிக்கவோ,
இது சிந்தை தேறவோ,
வேறு மலரில்லை, ஒரு முகையுமில்லை.

II

மலரே ! நீ மட்டும் செடியில்
ஏங்கி நிற்க வேண்டியதில்லை !
தோழர் எல்லாம் தூங்குவதால்
நீயும் அவரோடு தூங்குவாய் !
உன் தோழர் இறந்து போனார்,
மணம் இழந்து உறங்குகின்றார்,
நீயும் அவரோடு நித்திரை செய்,
தரையில் இலைகளைப் பரப்புவேன் !

நட்பு மலர்கள் உதிர்ந்து போனால்,
 காதல் மணிகள் விழுந்து போனால்,
 உன்போல் நானும் ஏகுவேன்,
 அதுவே சரியான காரியம்.
 உன்மை இதயங்கள் வாடிவிட்டால்,
 அன்பு இதயங்கள் பறந்துவிட்டால்,
 ஐயோ! இந்தப் பாலை - உலகில்
 வாழ விழைபவர் யாரே?

என் தாய்நாடு

I

என் தாய்நாடே ! உன் அன்பின் பொருட்டுத்
தவிட்டை உண்பேன்,
கந்தையை அணிவேன்,
இசை, இன்பம் எல்லாம் ஏறிந்து விடுவேன் !

II

என்றெனும் ஒருங்கள் என் ஆண்மா
இந்த அழியும் இல்லத்தை விட்டு
ஏக வேண்டியதே.

ஆனால் உன்னை விட்டு என்னிப் பிரிக்க
எமனுக்கும் ஆற்றல் உண்டோ ?
இல்லை என்று நீ அறிவாய்.

III

உன்னிடம் பிறப்பது -
எவ்வளவு அரிய பாக்கியம் !
அதை யார் என்னிடமிருந்து
பறித்துவிட இயலும் ?
அவ்வளவு துணிவுள்ள திருடன் உள்ளே ?
காலத்தால் இயலுமா, மரணத்தால் இயலுமா ?
ஒன்றாலும் இயலாது.

IV

என் தாய்நாடே ! உன்பொருட்டு
என் உடலை ஈவேன் !
என் உயிரை அளிப்பேன் !
மெய்மறந்து நிற்கும் என் அன்பு கண்டு
சிலர் நகைப்பர், சிலர் வருந்துவர்.

ஆனால் நான் அவர்களை லட்சியம்
செய்யப் போவதில்லை.

நான் உன் மகன் - அப்படியே நடப்பேன் !
ஆண்டவன் அருள் செய்வான்.

V

எங்கள் செல்வம், எங்கள் புகழ்,
எங்கள் அஸ்பு - இவற்றை
நீ விரும்புகிற யில்லை ;
எங்களையே நீ உன் உயிர்க்குயிராய்
மதித்திருக்கின்றோய்.

VI

ஊழியத்தில் நான் இன்னல் அடைவதை,
நான் உயிர் துறப்பதை நீ காண்பாய்.
உயிரை உனக்குப் பலியிடுவதால்
ஊழுழி காலம் ஊழியம் செய்வேன் !

நாராயண வாமன திலகர்



தெவ்வி

சுதந்திரம்

I

வாழ்வு மாறலாம், ஆனால் மறைய முடியாது ;
நம்பிக்கை மங்கலாம், ஆனால் மரிக்க முடியாது ;
உண்மை ஒளியலாம், ஆனால் ஜூாவிக்கவே
செய்யும் ;
அன்பு மறுக்கலாம், ஆனால் வரவே செய்யும் !

II

சுதந்திரம், வாழ்வுக்கு ஒளி தராவிடன்,
நம்பிக்கைக்கு ஆனந்தம் நல்காவிடன்,
உண்மைக்கு ஞானம் உதவாவிடன்,
அன்புக்கு ஆற்றல் அளிக்காவிடன்,

III

நம்பிக்கை போய் ஏக்கம் பெருகி
வாழ்வு கல்லறையாக மாறிவிடும் ;
உண்மை புணிதமான பொய் யாகிவிடும் ;
காதல் காமம் ஆகிவிடும் !

வாடிய ரோஜா

I

ஓ வாடிய ரோஜா மலரே !

உன் பெயரைக் கூற யார் துணிவார் ?

உன் ரோஸ் நிறம் எங்கே? மென்மை எங்கே?

உன் இனிமை எங்கே?

வெளுத்து விட்டாய் !

கோதுமை அரிதாள்போல் உலர்ந்துவிட்டாய் !

மேஜையில் வைத்து ஏழு வருதங்கள் ஆய்

விட்டனவே

உன் பெருமைகளே உனக்கு நாணம் தரும் !

II

வேவியின் முட்களுக்கு இடையில்

உன்னை அணைந்து

நாள் முழுதும் நிற்கும் நறுமணத்தைக்

கவர்ந்து செல்லும் தென்றல் -

இன்று இனிமை யில்லை என்று ஏகிவிடும்.

III

ஒளி மலர்ந்ததா, மலர் ஒளிர்ந்ததா

என்று மயங்குமாறு உன் அழகிய உடலில்

தன் அழகைச் சேர்க்கும் கதிரவன் -

இன்று உனக்கு ஒளி தராது செல்வான்.

IV

செம்மை விளங்கும் உன் மேனியில் தங்கி
வெண்மையாய் இருந்தும் செங்கிறம் பெற்ற
உன்கீன களைத்திடும் பனித் துளி -
இன்று விழுந்தால் - உன்கீனத் தொடவே
இருண்டு போகும்

V

வேணில் பொருது உன் தூய இதழில்
தன் மென்கால் நீட்டி அமரும் ஈ
இன்று அமர்ந்தால் - வெறுத்து உன்கீன
விட்டு அகலும்.

VI

உயிரற்றது என்று மயங்குமாறு
உன் தேன் மாந்திய மகிழ்வால்
உன் மேனியில் அயரும் தேனீ -
இன்று வந்தால் - கண்ணெடுத்துப் பாராது.

VII

இதயமோ, - அது தன்னாங் தனியாக
உன்கீன மறவாமல் இருக்கும்.
உன்கீனமறைக்கும் உன் மாறுதலை அறியினும்,
இதயம் இன்னும் உன் நறுமணம் நுகரும்,
உன் அழகைக் காலும்,
கிடைய பூரணம் என்று துணிபும்.

பிரேஸ்ஸிங் தேவி



பைரன்பிரடி

என் தோணி கரையிலே

I

என் தோணி கரையிலே,
என் கப்பல் கடவிலே !
போகுமுன், என் நண்பா !
உனக்கு இருமுறை வாழ்த்து !

II

என்னை நெசிப்பார்க்குப் பெருமுச்சு ;
என்னை வெறுப்பார்க்குப் புன் முறுவல் ;
என்ன வந்தாலும் சரியே,
எதையும் தாங்க இந்த இதயம் உண்டு !

III

என்னைச் சுற்றிக் கடல் குழினும்
என்னைத் தாங்கியே செல்லும் ;
பாலைவனம் என்னைச் சூழ்ந்தாலும்
அங்கேயும் தன் சுணைகள் உண்டு !

கேணியில் கடைசித் துளியானலும்,
கரையில் தாகத்தால் வாடினும்,
என் அறிவு மயங்கு முன்
உண்ணீ நினைந்தே குடிப்பேன் !

தேவனுக்குரிய திராட்சை ரஸம் போல்
இந்தாரித் துளியும் ஈவேன்,
நண்பா ! நன்மை உண்டாவதாக !
எனது, உனது இன்பம் காண்பதாக !

அதிர்ஷ்டம் எப்பொழுது?

I

ஒருவனுக்கு அவன் சவாரி செய்ய
ஒரு குதிரை கொடு ;
ஒருவனுக்கு அவன் கடலில் போக
ஒரு படகு கொடு ;
கரையிலும் சரி, கடலிலும் சரி.
பதவியும், பணமும், சுகமும், ஆற்றலும்
அவனுக்குக் குறைவு படா.

II

ஒருவனுக்கு அவன் புகை குடிக்க
ஒரு குழாய் கொடு ;
ஒருவனுக்கு அவன் படிக்க
ஒரு நால் கொடு -
வீட்டில் ஒன்றும் இல்லாவிட்டனும்
சாந்தமான சந்தோஷத்தால்
அவன் வீடு ஒளிநிறைந் திருக்கும்.

III

ஒருவனுக்கு அவன் காதல் செய்ய
ஒரு யுவதி கொடு -
என் காதலியை நான் காதலிப்பது போல்
அவனும் காதல் செய்ய.
அதிர்ஷ்டம் அவன் நாடியில் ஒடும்,
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி.

ஜேம்ஸ் தாம்ஸன்

பாகம் IV



பெருந்தைகளின் தேவி

குழந்தைகளின் அழுகுரல்

ஆண்டுகள் வளர்ந்த பின்பே துக்கம் வரும்,
ஆயினும் குழந்தைகள் அழுகின்றனரே !
அன்னையர் மேல் தலைகளைச் சாய்த்துளர்,
ஆயினும் கண்ணீர் பொங்குகின்றதே !
ஆட்டுக் குட்டிகள் பசும்புல் மேய்கின்றன,
குருவிக் குஞ்சுகள் கூட்டில் கொஞ்சுகின்றன,
மான் குட்டிகள் நிழலோடு ஆடுகின்றன,
நாள் - மலர்கள் நறுமணம் வீசுகின்றன,
ஆனால், ஓயோ ! இளங் குழந்தைகள்
மனங் கசந்து அழுகின்றனரே !
சுதந்திரம் வாழும் இந்த நாட்டிலே,
பிறர் விளையாட, இவர் அழுகின்றனரே !

II

துக்கமேன்? துயரமேன்? அழகமேன்?

என்று குழந்தைகளைக் கேட்கின்றீர்களோ?
ஆம், வயோதிகன் வருவதை அஞ்சி அழலாம்;

ஆம், வயதான மரம் இலையின்றி நிற்கலாம்;
ஆம், ஆண்டு முதிர்ந்து பணியில் முடியலாம்;

ஆம், புண் பழுத்துப் புரை யோடலாம்;
ஆம், பழகிய நம்பிக்கை இழந்து வாடலாம்;

ஆனால், ஜயோ! இளங் குழந்தைகள்
சந்தோஷம் நிறைந்த நமது தாய்நாட்டில்

தாயர் மார்பில் சாய்ந்து விழுந்து
கண்கள் சிவக்க அழகின்றனரோ!

, காரணம் என்ன என்று கேட்பிரோ?

III

வெளுத்த முகங்கள், ஓட்டிய கண்ணங்கள்,
துண்பம் நிறைந்த கண்கள்!

பெரியவர்க்குப் பெருகும் துக்கம்

குழந்தைகள் கண்ணங்களைக் குழிக்குமோ?
‘எங்கள் இளம் பாதங்கள் எவ்வளவு பலவீனம்!

காலீத் தூக்கவில்லை, அதற்குள் களைப்பு -
கல்லறையின் ஓய்வும் கண்ணுக்குத்

தெரியவில்லையே!

அழுவதேன் என்று குழந்தைகளைக்
கேட்காதீர்;
வயோதிகரைக் கேளுங்கள்! வெளியே குளிர்,
ஆனால் ஜயோ! கல்லறைகள் வயோதிகர்க்கே!

‘அகால மரணம் அடையலாம், உண்மையே.
 கழிந்த ஆண்டில் தங்கை மாண்டாள் ;
 அவள் சுவக்ஞமியைப் பார்த்தோம் ;
 அதில் அவள் வேலை செய்ய வேண்டாம் ;
 அங்கே ஒரே தூக்கமாய்த் தூங்கலாம் ;
 விடிந்துவிட்டது என்று எழுப்புவா ரில்லீல;
 பகல் காயட்டும், பனி விழட்டும்,
 கல்லறையில் காதுவைத்துக் கேளுங்கள் !
 சிறு தங்கை ஒருபொழுதும் அழுவதில்லீல ;
 அவள் முகத்தை நாம் பார்த்தால்
 அதை நாம் அறியமாட்டோம், நிச்சயம்.
 முன்னில்லாத முறுவல் முளைத்துவிட்டதே !
 கோவில் மணி தாலாட்டக் குதூகலமே !
 கல்லறையில் கணப்பொழுதும் கவலையில்லீல
 அகால மரணம் அடையப் பெற்றால்
 அது எங்களுக்கு எப்பொழுதும் நல்லதே .

‘நாங்கள் களைத்துவிட்டதே காரணம்,
 ஓடமுடியாது, சாட முடியாது,
 என்றெனும் நாங்கள் புல் தரை விரும்பினால்
 அதில் விழுந்து உறங்கவே.
 குனிந்து குனிந்து முழங்கால் நடுங்கும்,
 நடக்க முயன்றால் குப்புற விழுவோம்.

தூக்கயின் றிச் சோர்ந் துபோன் கண்கள் -

சிவந்த மலரும் வெளுத்துத் தோன்றும்.

பூமிக்கடியில், நிலக்கரிக் கணியில்,

நாள் முழுதும் சுமங்துசுமங்து அலுத்தோம்,

ஆலைகளில் இரும்புச் சக்கரங்களை

நாள் முழுதும் சுற்றிச் சுற்றி அலுத்தோம்

VI

‘நாள் முழுதும் சக்கரங்கள் சுற்றிக்கோண்டே

யிருக்கும்.

நாள் முழுதும் சத்தம் - ஒரே இரைச்சல்.

சுழலும்பொழுது காற்று முகத்தில் வீசும் ;

இதயம் பதறும் - நாடி துடிக்கும்,

தலை சுழலும், அதனால் சுவரும் சுழலும்,

கைக்கெட்டாத ஐன்னவில் காணும் வானமும்
சுழலும்,

சுவரில் விழும் நீண்ட ஓளியும் சுழலும்,

எல்லாம் சுழலும், நாங்களும் சுழல்வோம்,

நாள் முழுவதும் ஒரே சுழற்சி, ஒரே இரைச்சல்!

சில சமயம் எங்களை அறியாமலே,

“சக்கரங்களே ! இன்றேனும் நில்லுங்களேன் !”

என்று நாங்கள் வேண்டுவோம்.’

VII

‘அணைவர்க்கும் ஆசீர்வாதம் அருளும் ஆண்டவன்

உங்களுக்கும் மறுமையில் அருள்வான்,

மயங்காதீசு’

என்று, சகோதரரே ! குழந்தைகளுக்கு
உரைப்பிரோ?

அவர்கள் கூறுவதைக் கேட்டீர் --
‘இரும்புச் சக்கரங்களின் இரைச்சவில்
ஏங்கள் விண்ணப்பம் இறைவன் செவியில்
ஏழுமோ ?

நாங்கள் அழுது புலம்புவோம், ஆனால்
பக்கத்தில் போவோர் செவியில்
பதிவதில்லையே !

பட்டாலும் அவர் ஒரு மொழிகூடப்
பகர்வதில்லையே !

சக்கரங்களின் சத்தத்தில் நாங்கள் கூடப்
யிரர் பேச்சைக் கேட்க முடிவதில்லையே !

இறைவன் பக்கம் தேவர்கள் பாடினிற்பரே !
ஏங்கள் அழுகுரல் அவன் செவியில் சேருமோ ?

VIII

‘ஆனால் ஜீயோ ! அதுவன்று விஷயம்.

அவன் கல்லீப் போல் வாய்திறவானே -
ஏங்களுக்கு வேலையிடும் எங்கள் எஜுமானன்
இறைவன் அம்சம் என்று இயம்புகின்றீரே ,
இதென்ன பேச்சு, இதையார் நம்புவார் ?

மேலே பார்த்தால் மேகங்கள் தாமே
இருண்டு சக்கரம்போல் சூழலும்-வேறுண்டோ ?

எங்களை ஏனே ஏனானம் செய்கிறீர்?
நாங்கள் துக்கத்தால் நம்பி க்கை இழந்தோம்
இறைவன் எங்கே? கண்ணீர் மறைக்கின்றதே

சகோதரரே ! உங்கள் கூற்றை எல்லாம்
 குழந்தைகள் அழுது பொய்யாக்குவதைக்
 கேட்டிர் !
 மனிதர் அன்பே கடவுள் உண்மையைக்
 காட்டும் -
 ஆலை, இரண்டையும் குழந்தைகள்
 நம்புவதில்லையே !

IX

வெளுத்த முகங்கள், ஓட்டிய கண்ணங்கள் -
 பயங்கரம் நிறைந்த கண்கள் -
 தேவ கணங்கள் நினைவு வருகின்றன அல்லவோ !
 •குழந்தைகள் கூறுவதைக் கேட்டிர் :
 'கொடுமை நிறைந்த நாடே ! குழந்தைகளின்
 நெஞ்சில்
 உலகத்தை ஏற்றி வைக்கிறேயே !
 இதயத்தின் துடிப்பை மிதித்து அடக்குகிறேயே !
 சந்தை மூலம் சாம்ராஜ்யம் ஆளுகின்றேயே !
 கொடுங் கோலர்களே ! உங்கள் வழி எல்லாம்
 எங்கள் இரத்தம் !
 ஆலை ஆற்றல் மிகுந்தார் சீற்றத்தினும்
 குழத்தைகள் சாபம் கொடியதே, அறிவீர் !

நள்ளிரவில்

I

இரண்டு எளிய சிறுமிகள் -

இன்னும் குழந்தைகளே அவர்கள்
நள்ளிரவில் - நடு வீதிகளில்
பாடித் திரிந்தனர்.

II

கந்தல் உடை - கதிர் வீசும் கண்கள் -

நாணப் பார்வை - கோத்த கைகள் -
திரண்ட கண்ணங்கள் - சாய்த்த தலைகள் -
பாடித் திரிந்தனர்.

III

கடவுளே ! அவர்கள் பாடித் திரிந்தனர்
தங்கள் மழலைக் குழவிக் குரவில் !
தேவ கீதம் - காதல் கீதம்
பாடித் திரிந்தனர்.

IV

சத்தமே அறியாத சதுக்கத்தில்,
ஆரு மில்லாத நெடுங் தெருவில்,
மாலையில் வீடுவரும் மாணவிகள் போல்
பாடித் திரிந்தனர்.

V

பாடித் திரிந்தனர் - பாடுவதை அறியார் !

அக்கிரமங்கள், அடக்கு முறைகள்,
அவைகளில் பிறந்த அந்தப் பழம் பல்லவியே
பாடித் திரிந்தனர்.

VI

சுயநலமியின் செல்வம், பசியின் கொடுமை,
ஏழையின் தேவையில் பிறந்த இழிசெயல்-
இவற்றை யெல்லாம் அந்தச் சிறுமிகள்
பாடித் திரிந்தனர்.

VII

ஆண்மாவை விலைகொள்ளும் லஞ்சம்,
மறச்செயல், துக்கம், அவற்றுல்
விதைத்த விணையை அறுவடை செய்தலைப்
பாடித் திரிந்தனர்.

VIII

இவ்விதமே மறம் மல்கிய இடங்களில்
பாடித் திரிந்தனர்.

வீழ்ந்தார் இடையில் அவரையும் இழந்தேன் -
பாடித் திரிந்தனர்.

IX

தேவ கீதம் - காதல் கீதம் -
தலைகீழாய் ஒதிய பிரார்த்தனை -
பயங்கரப் பில்லி சூனியம் -
புனித இனிய விடுதலை - பாடித் திரிந்தனர் !
ஹாய் மாரிஸ்



வாலை

நீங்கள் பலர் - அவர்களோ சிலர் !

I

அடர்ந்த நிசப்த அரணியத்தைப் போல்,
அமைதியாய் உறுதியாய் நில்லுங்கள்
கைகளைக் கட்டிக் கொள்ளுங்கள்,
கண்கள் தோல்வியறியாக் கண்களா யிருக்கட்டும்.

II

கொடுங்கோலர் துணிந்தால்
குதிரைகளை ஓட்டி வரட்டும் !
குத்தட்டும், வெட்டட்டும், அறையட்டும்,
அரியட்டும் ;
இத்டம்போல் செய்ய இடங் கொடுத்து விடுங்கள் !

III

கோபம் தணியுமட்டும் கொல்லட்டும் !
மடக்கிய கைகளோடும், மருளாத கண்களோடும்
அச்சமும் ஆச்சரியமும் அகற்றி
அவைகளைப் பார்த்துக் கொண்டிருங்கள் !

வெட்கத்தோடு திரும்பி விடுவர்,
ஈந்திய ரத்தமே முகத்தில் நாணம் காட்டும்.

IV

ஞறைக்க முடியாத தொகையினராய்,
விழித்தெழும் சிங்கம் போல் வீறுகொண்டு
எழுங்கள்!

தூக்கத்தில் படிந்த பணியைச் சிதறுவது போல்
பிணித்துள விலங்கினைப் பெயர்த் தெறியுங்கள்
நீங்கள் பலர், அவர்களோ சிலர்!

ஷர்ட்டின் பாடல்

I

அவளுக்கு மாணங்காக்கப் போதிய கந்தையில்லை ;
ஊசி நூல் கொண்டு தைத்துத் தைத்து
விரல்கள் சோர்ந்து தேய்ந்துவிட்டன ;
கண்கள் சிவந்துவிட்டன, திறக்க முடியாது.
ஆயினும், தையல் - தையல் - தையல் !
வயிற்றுப் பட்டினி - மாசேறிய மேனி !
ஷர்ட்டின் பாடலைச் சோகக் குரவில் பாடுகிறீர்.

II

சேவல் கூவிவிட்டது, ஆயினும் என்ன ?
வேலை - வேலை - வேலை !
வாணில் மீன்கள் வருமளவும்
வேலை - வேலை - வேலை !
பெண்ணுக்கு ஆன்மா இல்லையோ ?
இதுதான் கிறிஸ்தவர் செயலோ ?
இதனினும் அடிமை வாழ்வு
ஏற்றமுடைத் தன்றே ?

III

தலை சூழலும் - ஆயினும் என்ன ?
வேலை - வேலை - வேலை !
கண்கள் மயங்கும் - ஆயினும் என்ன ?
வேலை - வேலை - வேலை !

கைகள் - கழுத்து - காசா - தையல் !
 காசா - கழுத்து - கைகள் - தையல் !
 பொத்தான் தைக்கிறேன் - தூங்கி விழுகிறேன்,
 கணவிற் போலவே பொத்தான் தைக்கிறேன் !

IV

சேகாதரிகளோடு பிறந்தவர்களே !
 தாய்மா ருடையவர்களே !
 மனீவிமாரை மணந்தவர்களே !
 நீங்கள் அணிந்துபோவது ஷர்ட்டல் -
 மனிதர் வாழ்வேயாம் ! - ஆயினும் என்ன ?
 தையல் - தையல் - தையல் !
 வயிற்றில் பசி - மேனியில் தூசி,
 இரட்டை நூல் கொண்டு தைப்பதென்ன ?
 சுவத் துணியா ? - ஷர்ட்டா ?

V

மரணமா - அந்தப் பயங்கர எலும்புருவா ?
 அதைப் பற்றி என்ன பேச்சு ? - அதைப் பற்றி
 என்ன பாய்ம் ?

பட்டினி கிடந்து, பட்டினி கிடந்து,
 எனது உருவம் எலும்புக் கூடுதான்.
 ஜேயோ, கடவுளே ! ஏன் உணவு
 இவ்வளவு கிராக்கி ?
 ஏன் மனிதத் தசையும் இரத்தமும்
 இவ்வளவு மலிவு ?

VI

வேலை - வேலை - வேலை ;
 என் வேலைக்கு ஒய்வுமில்லை ஒழிவுமில்லை !
 ஆனால், என் வேலைக்குக் கூலி என்ன ?
 வைக்கோற் பாய் - ரொட்டிப் பொறுக்கு
 கந்தை உடை, ஒடிந்த குறிச்சி,
 ஒருக்குக் கூரை - ஒன்றும் விரியாத் தரை,
 வெறுஞ் சுவர் - சித்திரமும் கிடையாது !
 சிற்சில சமயம் சுவரில் என் நிழல் விழும் !
 அதுதான் சித்திரம் ! - அதுதான் ஆறுதல் !

VII

வேலை - வேலை - வேலை !
 நிமிஷங்கோறும் வேலை ! - ஆயினும் என்ன ?
 வேலைதான் - ஓயாத வேலைதான் !
 சிறைப் பட்டார் போல் நான்
 செய்த குற்றம் யாது ?
 கைகள் - கழுத்து - காசா - தையல்,
 காசா - கழுத்து - கைகள் - தையல் !
 ஆம், அகம் நொந்து அயரும்வரை தையல் !
 கையும் மூளையும் விறைக்கும் வரை தையல் !

VIII

மார்கழி மாதம் மங்கிய ஒளியில்
 வேலை - வேலை - வேலை !
 பணி யொழிந்து பரிதி வந்தும்
 வேலை - வேலை - வேலை !

சூரியன் ஒளியில் தூக்கணங்கள் வந்து,
‘வசந்த ருது, வாராயோ வெளியில் ?’
என்று என்னை ஏனானம் செய்கின்றன.

IX

கலையின் மேல் நீல வான் - பாதத் தடியில்
பசும்புல்,
மலர்களில் நறுமணம் - மறுபடியும்
துய்ப்பேலே ?

வறுமையின் துயர்களை அறியும் மூன்றால் -
உணவுக்கன்றி, உள்ளம் மகிழக்
குறுநடை கொண்ட சிறு பிராயத்தில் -
அப்பொழுது பெற்ற உள்ளக் கிளர்ச்சி
இப்பொழுது எனக்கு இறையேனும்
ஏற்படுமோ ?

X

ஜீயோ, ஒருமணி நேரம் -
அதிலும் குறைந்தேனும்,
சிறுபோ தேனும் வேலையின்றி
இருக்கப் பெறுவேலே ?
காதல் செய்யவு மன்று கணவு காணவு மன்று -
மனம் விண்டு வாய்திறந்து அரற்றவே !
கொஞ்சமேனும் அழுதால்
நெஞ்சம் ஆறுதலடையும்.
ஆனால், கண்ணீர் பெருக்கலாமோ ?
ஒவ்வொரு துளியும் ஊசி ஒட்டத்தைத்
தடைசெய் திடாதோ ?

அவனுக்கு மாணங்காக்கப் போதிய கந்தையில்லை;
ஊசிநூல் கொண்டு தைத்துத் தைத்து
விரல்கள் சோர்ந்து தேய்ந்துவிட்டன.

கண்கள் சிவந்துவிட்டன - திறக்க முடியவில்லை.
ஆழினும், தையல் - தையல் - தையல் !
வயிற்றுப் பட்டினி - மாசேறிய மேனி,
ஷர்ட்டின் பாடலைச் சோகக்குரவில் பாடுகிறன்,
ஆனால் அக்குரல் ஜூச்வர்யவான்களை எட்டுமோ?

ஹ-ஹ



இுபால்

எழுந்திடுக !

I

முதலாளி - தொழிலாளியின் இரத்தம் கொண்டு
இரத்தினம் உண்டாக்குகிறோன்.

நிலச்சுவான்-விவசாயியின் வாழ்நாளைப்
பாழாக்குகிறோன்.

அரசன் - வறிஞரை நுகத்தில் மாட்டுகிறோன்.
அட்டீழியத்தில் ஆழந்த ஜனங்களோ -
தூங்குகின்றனர்.

II

ஆசாரியர் மேடைமீது நிற்கிறார்,
மகன் பாடசாலையில் படிக்கிறோன்.
ஒருவர் வயோதிகக் காலத்தில் முட்டாள்.
மற்றவரே ? இளமையில் சிழவன் !

பொய் உண்மையை நாடுகிறது,
வளவால் சூரியனைக் கேவி செய்கிறது.
இந்த வேடிக்கையைப் பாருங்கள் !

III

தற்கால உலகின் கிண்ணத்தில்
நான் பார்ப்பதென்ன ? - விடும்.
ஆம், அதில் பாம்புகள்
சுருண்டு கிடக்கின்றன !

IV

சிம்மத்தின் இரத்தம் சில சமயம்
பலவீனர் தேகத்திலும் ஓடுவதுண்டு
நீர்த் துளியிலும்
நெருப்பின் உணர்ச்சி தோன் றுவதுண்டு !
எழுந்திடுக !

இன்னும் ஒரு துரதிர்ஷ்ட சாலி

I

இன்னுமோர் அதிர்ஷ்டங் கெட்டவள் -
வாழ்வில் சோர்வுற்று,
முன்பின் யோசிக்க முடியாமல்,
மரணத்தைத் தேடிவிட்டாள் !

II

அவளை மெதுவாய் எடுங்கள் !
அவளைக் கவனமாய்த் தூக்குங்கள் !
அவ்வளவு மெல்லிய சரீரம் !
அவ்வளவு இளமை ! அவ்வளவு அழகு !

III

அவள் ஆடையைப் பாருங்கள் !
உடம்போடு ஓட்டிவிட்டது !
ஜலமோ சொட்டிக் கொண்டிருக்கிறது !
அவளை உடனே தூக்குங்கள் !
அருவருக்க வேண்டாம், அன்பாய் எடுங்கள் !

IV

இகழ்ச்சியாய்த் தொடாதீர் !
அுக்கத்தோடு-இளக்கியமனத்தோடு நினையுங்கள்
அவள் தோழங்களைப் பற்றி யல்ல -
இப்பொழுது மீதியாயுள்ள தெல்லாம்
அவள் மாசற்ற வெண்மையே யாகும் !

V

காரியத்தை அவசரப்பட்டுத் தான் -
 கடமையைக் கருதாமல்தான் செய்துவிட்டாள்
 ஆயினும் ஆழ்ந்து ஆராய வேண்டாம் !
 இனி எந்த இழிவும் அவளைத் தீண்டாது !
 அந்தகண் அழகா யுள்ளதை மட்டும்
 அவளிடம் விட்டு வைத்துள்ளான்.

VI

எத்தனை தவறுகள் இழைத்திருப்பினும் -
 அவளும் பெண்குலம் தானே?
 ஐயோ ! ஒட்டிக்கொண்ட
 அந்த உதடுகளைத் துடையுங்கள்!

VII

அவிழுந்துவிட்ட அவள் குழலை முடியுங்கள்,
 அந்த அழகு நிறைந்த அளகபாரத்தை.
 அவள் வீடு எதுவோ என்று
 'ஆச்சரியமே' முக்கில் விரல் வைத்து நிற்கும்!

VIII

அவள் தந்தை யார்?
 அவள் தாய் யார்?
 அவளுக்குச் சுகேரதரி உண்டா?
 அவளுக்குச் சுகோதரன் உண்டா?
 அல்லது அணைவரிலும் அன்பான
 அதிக நெருங்கிய ஒருவர் உண்டா?

IX

அந்தோ ! அவனியில் அபூர்வமோ
இயேசு இயம்பிய இரக்கச் சித்தம் ?
ஐயோ ! எவ்வளவு பரிதாபம் !
ஈர் நிறைய வீடுகள்,
ஆயினும் அவளுக்கு இடம் இல்லையே !

X

சகோதர வாஞ்சை - தாய் தந்தை வாஞ்சை,
அந்த உணர்ச்சி மாறி விட்டதே !
அன்பு - கொடிய சான்று கண்டு
அதன் பிடத்தினின்று வீழ்ந்துவிட்டதே !
கடவுளின் கருணைகூடக் கல்லாய்விட்டதே !

XI

நதியின் இருமருங்கு வீடுகளின்
விளக்கு வெளிச்சம் வெசு தூரம்வரை
ஜன்னஸ் வழியே ஜலத்தில் சலிப்ப,
அவள், ஐயோ, அந்த இருளில் -
வீடின்றி, வாசவின்றி -
தனியாக ஆச்சரியத்தோடு நின்றாள்.

XII

மார்ச் மாதத்துக் காற்று.
கடுங் குளிர் உடம்பைத் துளைக்கும்,
அன்றிரவு அந்தக் காற்று
அவளை நடுக்கிவிட்டது.

ஆலை அந்தோ, அவள் நின்ற பாலமோ -

அதன்கீழ் ஒடும் ஆற்று நீரோ -

அவள் அனுவளவும் அஞ்சவில்லை.

வாழ்வில் அவள் அனுபவம்

மனத்தைக் குழப்பிவிட்டது, மூளையைக் கலக்கி
மரணத்துக்குப் பின் மர்மம் - [விட்டது]

அதை அறிய ஆவல், ஆனந்தம் -

இந்த உலகுக்கு வெளியே

இந்த உடலை எங்காயினுஞ் சரி
எறிந்து விட்டால் போதும்.

XIII

அதோ குதித்துவிட்டாள் ! அமிழ்ந்துவிட்டாள் !

ஆற்று நீர் குளிரால் நடுக்கி விடுமே ?

அலைகள் அலங்கோலப் படுத்திவிடுமே !

ஆலை அதைச் சிந்திப்பது ஏது ?

அறநெறி வழுவிய ஆண் உலகமே !

அந்தக் கஸ்ட்சியைச் சித்திரித்துப் பார் !

உன்னை முடியுமானல்,

நீயும் அதில் குளிப்பாய், நீயும் அதைக் குடிப்பாய் !

XIV

அவளை மெதுவாய் எடுங்கள் !

அவளைக் கவனமாய்த் தூக்குங்கள் !

அவ்வளவு மெல்லிய சரீரம் !

அவ்வளவு இளமை! அவ்வளவு அழகு!

XV

அங்கங்கள் விறைத்துப் போகுமுன்,
கணுக்கள் இறுகிப் போகுமுன்,
அன்பாய், கண்ணியமாய்,
அவற்றை ஒழுங்கு செய்யுங்கள்!
அவள் கண்கள் - அவைகளை மூடிவிடுங்கள்!
இமையாமல் வெறித்துப் பார்க்கும் -
ஆலை அந்தோ, ஒன்றும் காணுவே!

XVI

ஆற்றுமண் படிந்த அந்தக் கண்கள் -
அந்த பயங்கரமான வெறித்த பார்வை-
ஏக்கங் கலந்த அந்த இறுதிப் பார்வை -
இனி உள்து யாது என்று
அறிய விரும்பும் அசையா நாட்டமோ?

XVII

மன வேதனீயால் மாண்டாள்.
இகழ்ச்சியால் தூரத்தப்பட்டாள்.
இரக்கமற்ற மனிதத் தன்மை -
எரித்துவிடும் பைத்தியம் -
ஓய்வு தேடச் செய்தன.
மென்னமாய்ப் பிரார்த்திப்பது போல்
அவள் கைகளை வினையத் தோடு
அவள் நெஞ்சில் சேர்த்துவையுங்கள்!

XVIII

அவள் தன் குறையைக் கூறி,
தன் பாவங்களைத் தாழ்மையாய்த்
தன் ரட்சகரிடம் சமர்ப்பிக்கட்டும்.

ஹட்



ஹீங்கிராத சட்டோபாத்யாயர்

இறந்தோர் நகை

I

சாவு என்று பயப்படுத்துகிறீர்களா?

அதைக் கேட்டுச் சிரிப்பதா, வியப்பதா ?
ாவா? நாங்கள் ஒருபொழுதும் ஜீவித்த
தில்லையோ!

II

விலங்கும் சிறையும் என்று பயப்படுத்துகிறீர்
களா?

அதைக் கேட்க விடுதேமா யிருக்கிறதே !
எங்கள் நரம்பு ஓவ்வொன்றும் விலங்குதானே !
எங்கள் உடல் முழுவதும் துண்பம் நிறைந்த
சிறைதானே !

III

ஏங்களைச் சுட்டு வீழ்த்துவீர்களோ ?
சுட்டால் உயிரைக் காணமாட்டார்களோ !
உறங்கிக் கிடக்கும் சாவையல்லவோ எழுப்பு
வீர்கள் !
நீங்கள் விரும்புவது போல அச்சத்தை எழுப்ப
முடியாதோ !

IV

மூடர்களே ! உங்கள் அக்கிரமம் கண்டு சிரிக்
கிறோம் !
இனிமேல் எங்களிடம் உங்கள் எண்ணைம்
பவிக்காது !

V

எங்கள் நகையின் பலம் அறிவீர்களா ?
உங்கள் ராஜ்யங்கள் உறுதியற்றவை என்று
உணர்த்தும் ;
'இறந்தோர் நகை' - வாழ்வோர் மத்தியில்
எழுந்து
அற்புதங்கள் ஆக்கும் ஆற்றலாகும், அறிவீர் !

VI

ஐாக்கிரதை ! இறந்தோர் நகை என்று என்ன
ணற்க
இறுமாப்புக் கொண்ட ராஜ்யங்களை
எமனுலகு அனுப்ப இயலும் !
என்ன சொல்லுகிறீர் ? இஷ்டம் என்ன ?

—
VII



வெல்லி

ஆங்கிலர்க்கு ஒரு கீதம்

I

ஆங்கில மக்காள் ! உங்களைத் தாழ்த்தும்
தனவந்தார்க்கு

நீங்கள் உழுவது ஏன் ?

உங்களைத் துன்புறுத்துவோர்க்கு உயர்ந்த
உடைகள்

கஷ்டத்தோடும் கவலையோடும் நெய்வது ஏன் ?

II

அந்த நன்றியற்ற ஆண் தேனீக்கள் உங்கள்
வேர்வையை

வடிக்கும், உங்கள் குருதியைக் குடிக்கும்.

ஆயினும் அவைகட்டுத் தொட்டில் முதல்
சுடுகாடுவரை

உணவும் உடையும் தந்து காப்பது ஏன் ?

III

ஆங்கிலத் தேணீக்களே ! நீங்கள் மெய்வருந்திச் ,
சிருஷ்டப்பவைகளை உங்களிடமிருந்து
பறிய்பதற்காக
அந்த ஆண் தேணீக்களுக்கு நீங்கள் ஆயுதங்கள்
விலங்குகள்
ஆக்கித் தருவது ஏன் ?

IV

உங்களுக்கு உணவு, ஓய்வு, ஒதுங்க இடம் உண்டா ?
உங்களுக்குச் சுகம், சமாதானம் உண்டா ?
உங்களுக்குக் கஷ்டங்களை மாற்றும் காதல்
அஞ்சன முண்டா ?
அரும்பாடும் அச்சமும் அளித்து .
நீங்கள் வாங்கும் பொருள்தான் யாது ?

V

நீங்கள் விழதக்கிறீர்கள் - அயலான்
அறுக்கிருன் !
நீங்கள் நெய்க்கிறீர்கள் - அயலான் அணிகிறுன் !
நீங்கள் ஆக்குகிறீர்கள் - அயலான்
அனுயவிக்கிறுன் !
நீங்கள் ஆயுதம் அமைக்க - அவன் அதை
உங்கள் மீதே உபயோகிக்கிறுன் !

விதையுங்கள் - ஆனால் கொடுக்கோலீன் அறுக்க
விடாதீர்கள் ;

ஆக்ஞங்கள் - ஆனால் அயலாளீன் ஆள
விடாதீர்கள் !

ஆயுதம் செய்யுங்கள் - ஆனால் நீங்களே
உபயோகியுங்கள் !

குகையிலும் குடிசையிலும் ஒதுங்குகிறீர்கள் !
நீங்கள் அலங்கரித்த மாளிகையில் அயலான்
வசிக்கிறீன் !

நீங்கள் செய்த விலங்கை நீங்களே அணிவதேன் ?
நீங்கள் வடித்த வேல் உங்களையே நோக்கி
வருவதேன் ?

ஆம், உங்கள் மண்வெட்டி கொண்டு
உங்கள் சவுக் குழியையும் அமைத்துக்
கொள்க

ஆம், உங்கள் தறியைக் கொண்டு
உங்கள் சவுமூடு துணியும் நெய்து கொள்க;
ஆங்கில நாடு உங்களுக்கு இடுகாடு வழங்கும்,
கவலீல வேண்டாம் !

பாகம் V



ஆகர் ஓயில்ட்

தேவ நீதி மன்றம்

தேவநீதி மன்றம். மனிதன் கடவுள் சன்னி தானம் வந்தபொழுது நிசப்தம். கடவுள் மனித ஞாடைய ஜீவிய ஏட்டைத் திறந்தார்.

‘உன் வாழ்வு தீமை நிறைந்ததாகும். உதவி வேண்டியவர்க்குத் துக்கம் தந்தாய். ஏழைகள் இரங்த பொழுது செவிசாய்க்கவில்லை. அனைத்து கள் ஜூச்வரியத்தை அபகரித்தாய். நல்லோர் உணவைப் பறித்து நாய்க்களுக்கு இட்டாய்! என்று கடவுள் கூறினார்.

‘ஆம், அவ்விதமே நடந்தேன்’ என்று மனிதன் மறுமொழி கூறினான்.

மறுபடியும் கடவுள் மனிதஞாடைய ஜீவிய ஏட்டைத் திறந்தார்.

‘ உன் வாழ்வு தீமை நிறைந்ததாகும். அழகைக் காட்டினேன், அதையே நாடி கூப்பி அறத்தை மறைத்து வைத்தேன், அதை அல்லசியம் செய்தாய். பாபங்களுக்கு வழிபாடு செய்தாய். தீயவழி நிற்பதில் வெட்கமடையவில்லோ! ’ என்று கடவுள் கூறினார்.

‘ ஆம், அவ்விதமே நடந்தேன் !’ என்று மனிதன் மறுமொழி கூறினான்.

மறுபடியும் கடவுள் மனிதனுடைய ஜீவிய ஏட்டைத் திறந்தார்.

‘ உன் வாழ்வு தீமை நிறைந்ததாகும். நன்மை செய்தோர்க்குத் தீமை செய்தாய். உணவு தந்த கைக்கு ஊறு செய்தாய். உனக்கு அமுதளித்த தனங்களை உதாசினம் செய்தாய். காதல்கொண்டு வந்தவர்க்குக் காமம் அளித்தாய் !’ என்று கடவுள் கூறினார்.

‘ ஆம், அவ்விதமே நடந்தேன் !’ என்று மனிதன் கூறினான்.

கடவுள் மனிதனுடைய ஜீவிய ஏட்டை மூடிவிட்டு,

‘ சரி, உன்னை நரகத்துக்கு அனுப்புவேன் !’ என்று கூறினார்.

‘உம்மால் இயலாது!’ என்று மனிதன் கூறினான்.

‘என் இயலாது? உன்னை ஏன் நான் நரகத்துக்கு அனுப்ப இயலாது?’ என்று கடவுள் கேட்டார்.

‘ஏனு? அங்குதானே நான் எப்பொழுதும் வசித்து வருகிறேன்!’ என்று மனிதன் கூறி னான்.

தேவநீதி மன்றத்தில் நிசப்தம். சிறிது நேரத்துக்குப் பின்னர்,

‘நரகத்துக்கு அனுப்ப முடியாதென்றால் உன்னைச் சுவர்க்கத்துக்கு அனுப்புவேன், அது நிச்சயம்!’ என்று கடவுள் கூறினார்.

‘உம்மால் இயலாது!’ என்று மனிதன் கூறினான்.

‘என் இயலாது? உன்னை ஏன் நான் சுவர்க்கத்துக்கு அனுப்பமுடியாது?’ என்று கடவுள் கேட்டார்.

‘ஏனு? எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் சுவர்க்கம் என்றால் என்ன என்று என்னால் எண்ண முடிந்ததில்லையே!’ என்று மனிதன் கூறினான்.

தேவ நீதி மன்றத்தில் நிசப்தம்

கலைஞர்

‘இமைப் பொழுதே நிற்கும் இன்பம்’- என்பதற்கு ஒரு சிலை செய்யும் ஆசை ஒருங்காள் மாலை அந்தக் கலைஞர் உள்ளத்தில் எழுந்தது. அவனுக்ரு வெண்கலத்தாலேயே சிலை அமைக்கத் தெரியும். அதனால் தான்னிரும்பிய சிலை வார்க்க வேண்டிய வெண்கலத்தைத் தேடி உலகெங்கும் அலைந்தான்.

ஆனால், உலக முழுவதிலுமூன்று வெண்கலம் எல்லாம் எங்கோ மறைந்து போய்விட்டது. ‘என்றும் அழியாத துக்கம்’ என்று ஒரு சிலை. அந்தச் சிலையின் வெண்கலம் தவிர உலகில் வேறு வெண்கலம் கிடையாது.

அந்தச் சிலையோ அவனுடையதே. அவன் வாழ்வில் எந்த ஒன்றைக் காதவித்தாலே அதன் கல்லறையின்மேல் அவனே அதைச் செய்து வைத்திருந்தான். அது இறவாத காத வின் அறிகுறி - அழியாத துக்கத்தின் அடையாளம். உலகத்திலோ, இந்த வெண்கலம் தவிர வேறு வெண்கலம் இல்லை.

அந்த விக்கிரகத்தை எடுத்தான், உலையில் இட்டான், ‘அழியாத துக்க’த்தின் வெண்கலத்தைக் கொண்டு ‘இமைப்பொழுதே நிற்கும் இன்ப’த்தின் உருவத்தை அமைத்தான்.

ஆஸ்கர் ஓயில்ட்

‘நன்மை செய்தால் —’

இரவு நேரம்-தன்னாங் தனியாக இருந்தார். அதோ பெரிய நகரத்தின் வாயில், அதை நோக்கி நடந்தார்.

அருகே வந்ததும் அங்கே நடைபெறும் ஆணந்தக் கூத்தையும், சந்தோஷச் சிரிப்பையும், வாத்தியங்களின் இன்னிசையையும் கேட்டார். கதவைத் தட்டினார். காவலர் திறந்தனர்.

சலவைக் கல் மாளிகை, தூண் தோறும் தோரணப், எங்கும் தீவர்த்தியின் ஜோதி. மாளிகைக்குள் நுழைந்தார்.

கண் கவரும் பல மண்டபங்கள் கடந்து விருந்து மண்டபம் வந்து சேர்க்கார். ரோஜாக்கள் விரித்த வெல்வெட் மெத்தையில் சாய்ந்திருந்த ஒருவனைக் கண்டார். அவன் வாய்மதுவால் சிவந்திருந்தது.

அவன் பின் சென்று, மெதுவாகத் தோளில்கை வைத்து, ‘அப்பா, என் இவ்விதம் வாழ்கிறேய்?’ என்று கேட்டார்.

அந்த இளைஞ் திரும்பினன், யார் என்று கண்டுகொண்டான். ‘நான் குஷ்ட ரோகியா யிருந்தேன். தாங்கள் குணப்படுத்தி ஸீர்கள். நான் வேறு எவ்விதம் வாழ வேண்டுமோ?’ என்று கூறினான்.

மாளிகையை விட்டு வெளியே வீதிக்கு வந்தார். ஆடை ஆபரண அலங்கிருதை ஒருத்தி யைக் கண்டார். வேடன் போல இளைஞ் ஒரு

வன் அவள் பின்னல் வந்தான். அவன் கண் களில் காமத் தீரிவதைக் கண்டார்.

விரைந்து சென்று அவன் கையைப் பிடித்து, ‘அப்பா, இந்தப் பெண்ணை என் பார்க்கிறோய்? அதுவும் இந்த விதமாக?’ என்று வினவினார்.

இளைஞன் திரும்பினேன், யார்என்று கண்டு கொண்டான். ‘நான் குநடலை பிரூங்தேன், தாங்கள் கண்கள் தந்தீர்கள். வேறு எதை நான் பார்க்கவேணுமோ?’ என்று கூறினான்.

அந்த மங்கையை அணுகி, ‘அம்மா, உனக்கு இவ்வழி தவிர வேறு வழியில்லையோ?’ என்று வினவினார்.

அவள் திரும்பினாள், யார் என்று கண்டு கொண்டாள். ‘என் பாவங்களை மன்னித்தீர், இதுதானே இன்ப வழி?’ என்று கூறி நகைத் தாள்.

ஊருக்கு வெளியே சென்றார். சாலை ஓரம் உட்கார்ந்து அழும் ஓர் இளைஞன் கண்டார். அவனிடம் சென்று, அவன் தலையில் கை வைத்து, ‘அப்பா, நீ என் அழுகிறோய்?’ என்று கேட்டார்.

இளைஞன் தலையைத் தூக்கினான், யார் என்று கண்டுகொண்டான். ‘நான் இறந்து போனேன், தாங்கள் எழுப்பினீர்கள். நான் அழாமல் வேறு என்ன செய்வது?’ என்று கேட்டான்.

ஆஸ்கர் ஓயில்ட்



எட்வர்டு கார்ப்பென்டர்

காதல்

காதலே! உன்னைச் சிறப்பித்துக் கவிஞர்
செய்யுள் செய்வர்.

உனக்கு ஆயர்கள் ஆனந்தமாய்க் குழல்
ஊதுவர்; உனக்காகக் கண்ணியர் தம் தணி
மாடங்களில் பெருமுச்செறிவர்.

தலைமுறை தலைமுறையாய்ப் பாடகர்கள்
உன்னைப் பாடிக்கொண்டே இருப்பர்.

உலக முழுவதும் உன் புகழ் ஒவிக்கும்,
நானும் சில உரைப்பேன்.

நீ அழகாயிருக்கிறாய் என்பதற்காக
அன்று;

உன் கண்கள் வெற்றியொளி வீசுவதற்
காக அன்று, உன் பார்வையின் சூழ்ச்சிக்காக
வும் அன்று;

உன் குரல் காற்றில் கலந்த காலமுதம்
போல இருப்பதற்காக அன்று; உன் விறையம்
கீழ்த் திசையில் காணும் அருளேதயம் போல
இருப்பதற்காகவும் அன்று;

நீ பாட்டோடும் நடனத்தோடும் வருகிறார்;
என்பதற்காக அன்று, உன் பாதங்கள் வாந்து
மாருதம் போல் மின்னுவதற்காகவும் அன்று;

உன்னிடம் உதிக்கும் நூறுமணத்திற்காக
வும் அன்று;

உன் வாசஸ்தலம் வீரர்கள் பெருமாட்டி
கள் நடுவே என்பதற்காக அன்று;

சலவைக் கல் முற்றத்தில் செய்-சுஜீகளின்
இசை கேட்டு நிற்கிறாய் என்பதற்காக அன்று;

சாந்த எண்ணங்களும் தவறில்லாத பேச்
சுக்களும் உன் தோழுமையா யிருப்பதற்காக
அன்று;

விசாலமான மாளிகைகளில் மலர்களிலும்
மதுக் கலசங்களிலும் நீ தங்கியுள்ளாய் என்ப
தற்காக அன்று;

மரணத்தைக் கண்டு நீ அஞ்சுகிறாய் என்
பதற்காகவும் அன்று, நீ சிறு குழந்தையா
யிருக்கிறாய் என்பதற்காகவும் அன்று.—

ஆனால், நீ பூமியினின்று எழுந்து, அரக்
கண் போல் வானுற வளர்ந்து எனக்குப் பயங்
கரமாய்த் தோன்றுவதால்;

நீ பூமியில் இருளையும் மின்னலையும்
நிறைத்து என்னிடம் வரும் பொழுது நான்

காற்றில் மிதக்கும் இலை போலும், மலரில் எழும் மணம் போலும், காட்டுத் தீயில் அகப் பட்ட பறவை போலும் உள்ளேன் ஆதலால்;

நியே அரசாள்கின்றூய், உன் முன் எல்லாம் தோல்வியறுகின்றன, உன் பயங்கர மான புதிய உத்தரவைக் கேட்டு - உன் புதிய மொழியாகிய ‘ஜனநாயக’ த்தைக் கேட்டு - ஜீவர்கள் அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர் ஆதலால்;

நீ என்னைத் தழுவி நிற்பதால் நான் மரணத்தை ஏனான்கு செய்கிறேன் - ஏன், சந்தோஷமாய் அதைச் சந்திக்கக்கூடச் செல்கிறேன் ஆதலால் ;

ஆம், நீ என்னிடமிருந்து உன் ஆற்றலைத் தவிர ஏனைய ஆற்றலை எல்லாம் கவர்ந்துவிடுகிறூய் ஆதலால் ;

என்னுடைய சந்தேகம், எதிர்ப்பு எல்லா வற்றையும் ஒழித்துவிட்டாய் ஆதலால் ;

இதுவரை யாராலும் ஏற்றுக்கொள்ளப் படாமல் இகழப்பட்டவைகளை விருந்து, காதலே! ஜனநாயகமே! நீ எதையும் தகித்து அழிக்கும் தழலாய் எழுந்துள்ளாய் ஆதலால்.

ஆகையால், காதலே! என்னைத் தகித்து அமரர் உலகேற்றும் இன்தழலாய்! ஆக்குபவளே! அழிப்பவளே! உன்னை நான் புகழ் வேண் !

நீயார்?

நெறி பிறழ்ந்தவரைக் காப்பாற்றப் படும் நீயார்?

உன்னை நீக் காப்பாற்றிக் கொண்டாயா?

தன் உயிரைக் காப்பற்ற விரும்புபவன்
அதை இழக்கவேணும் என்பதை நீ அநீ
யாயோ?

நீயும் நெறி தப்பியவர்களில் ஒருவனு?

இவர்களில் ஒவ்வொருவரும், நீ அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் அளவு - ஒருவேளை அதிகமாய்க்கூட - உனக்குக் கற்றுக்கொடுக்க முடியும் என்பதை சிச்சயமாய் அறிந்துகொள்.

ஆகையால், நீ அவர்கள் பாதத்தடியில் அடக்கத்தோடு உட்கார்ந்து, முதலில் அவர்கள் பேசக் காத்துக்கொண்டிருந்தாயா? உன்னால் அறிய இயலாத இந்தக் குழந்தைகள் முன் பணிவுடன் நின்றாயா?

உனக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள ஆழங் காண முடியாத குழியில், தற் பெருமை, மயக்கம், அறிவுப் பொருமல், வெறுப்பு, அருவருப்பு ஆகியவற்றை ஏறிந்து விட்டாயா?

உங்கள் இருவர்க்கும் இடையில் உள்ள காற்றைப் போல, உங்கள் இருவர்க்கும் உள்ள

சம்பந்தம் சமத்வமுடையதுதானு? சுதந்திர
முடையதுதானு?

எல்லோராலும் இகழப்படும் இவர்களில்
ஒருவரிடமிருந்து நன்மை பெறுவதில் நீ ஆனங்
தம் கரண்பாயா?

நெறி தப்பியவர்களில் நீயும் ஒருவனுக
இருக்க உன்னால் முடியுமா?

அப்படியானால் எழுந்திரு; இரட்சகனுயிரு!

எட்வர்டு கார்ப்பேண்டர்